

தொகுதி - XVI ஆடி - 2016 இதழ் - 2

சிந்தனை

கலைப்பீடம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணம்.



தமிழர் பண்பாட்டில் உணவு : ஓர் இனவரைவியல் நோக்கு

சுன்முகராஜா சிறிகாந்தன்

ஆய்வுச்சருக்கம்

இக்கட்டுரையானது தமிழர் பண்பாட்டில் நிலவும் உணவு நடைமுறைகளையும் பழக்கவழக்கங்களையும் வழக்காறுகளையும் பண்பாட்டியல் இனவரைவியல் நோக்கில் பகுப்பாய்வு செய்கின்றது. உணவு தனியே உமிர் வாழ்தலுக்கான அடிப்படையாக மட்டும் காணப்படவில்லை. அது மக்களின் பண்பாட்டு இயக்கத்திற்கும் சமூக அசைவியக்கத்திற்குமான மூலமாகவும் காணப்படுகின்றது. உலகளாவிய நிலையில் தமிழர் பண்பாட்டின் தனித்துவமான சமூகப் பிரக்ஞை மற்றும் அடையாளத்தினை கட்டமைத்தல், மீட்டுருவர்க்கம் செய்தல் ஆகியவற்றில் உணவுப் பண்பாட்டின் முக்கியத்துவத்தினை இவ்வாய்வு வெளிக்கொண்டு வருகின்றது. பண்பாடு என்பது தகவமைப்பு சர்ந்தது எனும் மானிடவியல் சிந்தனையின் வழியாக தமிழர் பண்பாட்டில் நிலவும் வேறுபட்ட உணவுப் பழக்கவழக்கங்களும் நடைமுறைகளும் தமிழர் பண்பாட்டுப் பராம்பரியத்துடனும், நம்பிக்கையுடனும், ஐதீகத்துடனும் ஒன்றிணைந்து காணப்படுமாற்றினை இவ்வாய்வு முதல் நிலை, இரண்டாம் நிலைத்தரவுகளின் வழியாக முன்வைக்கின்றது. உணவுப் பழக்கவழக்கம் தொடர்பான இனவரைவியல் நோக்கிலான விவரிப்புக்களும் விளக்கங்களும் தமிழர் பண்பாட்டு மரபில் உணவின் சமூக - பண்பாட்டியல் பரிமாணத்தினை முன்னிறுத்துகின்றது. உலகமயமாக்கல் விஶைகளிடையே தமிழர் பண்பாட்டின் சமூக மனத்தின் விளைவுகளாக உணவியல் நடைமுறைகளும் அதன் வழியான அடையாள மாற்றங்களையும் இவ்வாய்வு மானிடவியல் அணுகு முறையின் வழியாக வெளிப்படுத்துகின்றது. மேலும் தமிழர் அடையாளம் தொடர்பான இன்றைய பல்வேறு விவாதங்களிடையே தமிழர் உணவின் பண்பாட்டியல் இயக்கத்தினை பகுப்பாய்வு செய்கின்றது.

திறவுச்சொற்கள் : உணவுப் பண்பாடு, இனவரைவியல், பண்பாட்டு அடையாளம்

தமிழர் பண்பாடு தொன்மையானது; நீண்ட தொடர்ச்சித் தன்மை கொண்டது. உலகத் தொன்மைப் பண்பாட்டு மரபுகள் சில, காலவோட்டத்தில் நிகழ்ந்த மாற்றங்களினால் சிதைவடைந்தும், புதிய வடிவம் பெற்றும், வழக்கிழந்தும் உள்ளன. ஆனால் தமிழர் பண்பாடு நீண்ட நெடிய அறுபடாத பண்பாட்டுத் தொடர்ச்சியினைகி.மு. நான்காம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்திலிருந்து பேணி வருகின்றது. தென்னிந்தியாவில் மட்டுமன்றி ஈழத்திலும் தமிழர் பண்பாடு தனித்துவமான பண்பாட்டு வரலாற்றினைப் பேணி வருகின்றது. இலங்கையில் ஈழத்தமிழர் பண்பாடு என்பது தென்னிந்திய தமிழ்ப் பண்பாட்டுடன் இடையைறாத தொடர்பினைப் பேணி வந்தாலும் இதனுடைய பண்பாட்டுத் தனித்துவம் பெருங்கற் பண்பாட்டுக் காலத்

திலிருந்து தொடர்ந்து வருவதினை தொல்லியல் அகழுய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

பண்பாடு என்பது ஒரு குழு அல்லது சமூ தாயத்தின் அங்கத்தவர்கள் ஏற்றுக்கொள்கின்ற விழுமியங்கள், நம்பிக்கைகள், மனப்பாங்குகள், பயில்வுகள் எனப் பரந்த நிலையில் வரையறை செய்யப்படுகின்றது. உணவுப் பழக்கவழக்கங்களும் அவை சார்ந்த மரபுகளும் பண்பாட்டின் அனைத்துக் கூறுகளுடனும் இரண்டறக் கலந்துள்ளன. தமிழர் பண்பாட்டின் தனித்துவமான சமூகப் பிரக்ஞையும் அடையாளமும் உணவு தொடர்பான நடைமுறையுடன் மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளது. மக்களது நாளாந்த வாழ்வியலுடன் இணைந்த சமயம், கலை, வாழ்வு முறை, தொடர்பாட்டு பிரக்ஞையும் அடையாளமும் உணவு தொடர்பான நடைமுறையுடன் மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளது. மக்களது நாளாந்த வாழ்வியலுடன் இணைந்த சமயம், கலை, வாழ்வு முறை, தொடர்பாட்டு பிரக்ஞையும் அடையாளமும் உணவு தொடர்பான நடைமுறையுடன் மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளது.

நம்பிக்கைகள், சடங்குகள், சமுதாய முறை போன்ற இன்னோரன்ன பண்பாட்டுப் பொருண்மைகளின்வழியே உணவின்பன்முகம் வெளிப்படக் காணலாம். உலகப் பண்பாட்டு பல்வகைமைத்துவத்தினை கட்டமைத்துக் கொள்வதற்கு உணவு சார்ந்த நம்பிக்கைகளும் பயில்வுகளும் முதன்மையான இடத்தினைப் பெறுகின்றன. இன்னோருவகையிற் கூறினால் ஏனைய உலகப் பண்பாடு களிலிருந்து தமிழர் பண்பாட்டை தனித்துவமுடைய பண்பாட்டு மரபாக அடையாளம் காண்பதற்கு தமிழர் உணவுப் பாரம்பரியம் வழிவகை செய்கின்றது. உலகமயமாக்கல் அலைகளிடை உணவுப் பழக்கவழக்கங்கள் புறநிலையில் மாற்றங்கண்டு வரும் சூழலில் மக்கள் வாழ்வியல் நடைமுறைகளில் இவை அர்த்தம் உடையனவாக பேணப்பட்டு வருகின்றன.

உணவு எல்லா உயிரினங்களின் வாழ்வில் மிகவும் இன்றிமையாதது. உயிரினங்களின் உடல் இயக்கத்திற்கும், நிலைபேரான வாழ்வுக்கும் உணவு அவசியமானது. பண்பாட்டுப் படிமலர்ச்சியின் இயங்கியல் விசையாக உணவு உற்பத்தியும் அதனோடினைந்த புரட்சியும் காணப்படுகின்றது. ஏனைய உயிரினங்கள் போன்று மனிதர்களிடையே உணவு தனியே உயிர் வாழ்த்தலுக்கான அடிப்படையாக மட்டும் காணப்படவில்லை. அது மக்களின் பண்பாட்டு இயக்கத்திற்கும் சமூக அசைவியக்கத்திற்குமான மூலமாகவும் காணப்படுகின்றது. தமிழர் பண்பாட்டின் சமூகப் பிரக்ஞாயை கட்டமைப்பதிலும் அதன் வழியான சமூக அடையாள உருவாக்கத்திலும் தமிழர் மத்தியில் பாரம் பரியமாகப் பின்பற்றப்பட்டுவரும் உணவு நடைமுறைகளும் அதனோடினைந்த வாக்காறுகளும் குவிமையம் பெறுகின்றன.

2

பண்பாட்டு மானிடவியல் என்பது மானிடவியலின் தனித்துவமான பிரிவுகளில் ஒன்று. இது அனைத்து சமூகங்களை அவற்றின் பண்பாடுகளையும் ஆய்வு செய்து அவற்றிடையே நிலவுகின்ற ஒரு மிதித்

மற்றும் வேறுபடும் தன்மைகள் தொடர்பாக பண்பாட்டுச் சார்புடைமை நோக்கில் விவரிக்கின்ற, பகுப்பாய்வு செய்கின்ற, பொருள்காண்கின்ற, விளக்கமளிக்கின்ற பணியினைச் செய்து வருகின்றது. மனித சமூக நடத்தைமுறைகள் தொடர்பான ஆய்வுகளில் பல்வேறு துறையினர் ஆர்வமுடையவர்களாக இருந்தாலும் மனித சமூகம் தொடர்பான ஆய்வில் மானிடவியல் பல தசாப்தங்களாக முதன்மையான துறையாக இருந்து வருகின்றது. மானிடவியலின் முழுதளாவிய அனுகுமுறை என்பது மனித நடத்தைமுறை தொடர்பான விடயங்களையும், அவற்றுக்கிடையிலான தொடர்பு நிலைகளையும் கருதிற்கொண்டு ஆய்வு செய்கின்றது. தமிழர் பண்பாட்டில் உணவு தொடர்பான இனவரைவியல் நோக்கிலான இவ்வாய்வும் தமிழருடைய பண்பாட்டியல் மானிடவியல் கூறுகளை முழுதளாவிய நிலைபகுப்பாய்வு செய்ய முனை கின்றது.

இனவரைவியல் என்பது ஆய்வு முறையியலாகவும் அதேநேரம் குறித்த பண்பாட்டு ஆவணமாகவும் காணப் படுகின்றது. அதாவது ஒவ்வொரு மக்களும் தத் தமது வாழ்வியல் தொடர்பாகக் கொண்டுள்ள விடயங்கள் தொடர்பான விவரிப்புக்களை மேற்கொள்ளும் வகையில் தனித்துவமான முறையிலாக காணப்படும் அதேவேளை குறிப்பிட்ட மக்கள் பிரிவினரின் தனித்துவமான விடயங்களை விவரிக்கின்ற ஆவணமாகவும் காணப்படுகின்றது. பல்வேறு மானிடவியல் கோட்பாடுகள் பல இனவரைவியல் ஆய்வுமுறைகளின் வழியாக உருவாக்கம் பெற்றுள்ளன.

பண்பாடு தொடர்பான ஆய்வுகளில் இனவரைவியல் நோக்கிலான புரிந்து கொள்ளுதல் மிகவும் முதன்மையானது. சமூக வாழ்வு என்பது என்பது ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்சார், பொருள்சாரக் கூறுகளின் சிக்கலான தொடர்புநிலையின் வெளிப்பாடாக அமைந்திடக் காணலாம். சிக்கலான சமூக

கட்டமைப்பில் மக்களின் வாழ்வியல் முறைகள் தொடர்பான விவரிப்புக்களைச் செய்வதற்கு இனவரைவியல் சார்ந்த நோக்குநிலை அவசியமாகும். தமிழர்பண்பாட்டின் அனைத்து இயங்கிற கூறுகளிலும் உணவு தொடர்பான கருத்தினங்களும் நடைமுறைகளும் முதன்மையானதாக காணப்படுகின்றது. தனிமனிதவாழ்வுநிலை தொடக்கம், சமய, சமூக, பொருளாதார வாழ்வியல் நடைமுறைகளில் உணவின் வகிபங்கு என்பது தனித்துவமானது. இவையனைத்தினையும் புரிந்து கொள்வதற்கு இனவரைவியல் நோக்கு மிகவும் பயனுடையனவாகும்.

ஒவ்வொரு நாளும் மக்கள் தங்களுடைய வாழ்வினை உடல் நலத்துடன் வைத்திருப்பதன் பொருட்டு உணவினை உற்பத்தி செய்தல், தெரிவு செய்தல், நுகர்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். உணவென்பது போசாக்குக்கான அடிப்படை மூலம் மட்டுமல்ல அது அதிகமாக வேறுபடும் சமூகப் பண்பாட்டுப் பொருண்மையாக அமைகின்றது. உணவு பண்பாட்டின் தனித்துவமான கூறாகவும் அதேநேரம் பண்பாட்டின் ஏனைய உட்கூறுகளான சமயம், பொருளாதாரம், அரசியல், நம்பிக்கை, ஆரோக்கியம் மற்றும் சமூக வாழ்வு போன்ற அனைத்திலும் உள்ளார்ந்தமான அர்த்தம் பெறுகின்ற ஒன்றாகவும் காணப்படுகின்றது.

'பசி' என்பது ஓர் உடலியல் தூண்டல்; எல்லா உயிரினங்களாலும் உணரப்படுகின்ற ஓர் உணர்ச்சியும் கூட. தமிழர்மரபில் 'பசிவந்திடப் பத்தும் பறந்துபோம்' எனும் மரபுத் தொடர் பண்டு தொட்டு நிலவி வருகின்றது. இது பசி என்ற உணர்வின் ஆழமான புரிந்துகொள்ளலை எமக்குத் தருகின்றது. இவ்வாறாகப் பசி தொடர்பாகப் பல்வேறு கருத்தினங்கள் தமிழர்மரபில் இருந்து வருகின்றன. பசியை போக்குகின்ற ஒரு மாற்றுஊட்கமாகவே உணவு காணப்படுகின்றது. உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் உணவினை உண்ணுதலுக்கு தங்களை இயைபாக்கிக்

கொண்டுள்ளன. உணவு உண்ணுதலுக்கு ஏற்றாற் போல் அவற்றின் உடலியல் உறுப்புக்களும் விருத்தி செய்து காணப்படுகின்றன. உணவு விலங்குகளின் உடலியக்கத்திற்கு அவசியமானது. ஆனால் மனிதர்கள் மத்தி யில் உணவானது உடலியக்கத்துடன் இணைத்த நிலையில் சமூக இயக்கத்திற்கும் அடிப்படையான ஒன்றாகக் காணப்படுகிறது.

அகராதிகள் உணவினை (Food) வரையறை செய்யும் போது மனிதர்கள், விலங்குகள் உண்ணும் பொருள் என எளிமையாகக் குறிப்பிட்டாலும் இதனுள்ளே பண்பாட்டியல் அர்த்தங்கள் அதிகம் புதைந்திருப்பதினை மானிடவியல் ஆய்வுகள் பல கோடிட்டு காட்டியுள்ளன. உண்மையில் (eating) என்பது போசித்தல் (feeding) என்பதிலிருந்து வேறு பட்டது. பொதுவாக விலங்குகள் தங்களுடைய குட்டிகளுக்கோ அல்லது குஞ்சுகளுக்கோ குறிப்பிட்ட சில காலம் வரைக்கும் அவற்றுக்கான உணவினை போசிக்கின்றன. அதன் பின்னர் அவைகளே தங்கள் உணவினை உண்ணத் தொடங்குகின்றன. விலங்குகளுடையே உணவு என்பது உண்ணுதல் சார்ந்த செயன்முறையுடன் மட்டும் உள்ளன. ஆனால் மனிதர்களிடம் மட்டும் உணவு என்பது போசித்தலுக்குரிய ஒன்றாகப் பண்பாட்டுப் பரிமாணம் பெற்றுள்ளது. ஆரம்ப காலத்தில் மனித பண்பாட்டுப் படிமலர்ச்சி என்பது உணவு உற்பத்தியுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்துள்ளது. உணவுக்காக வேட்டையாடிய நிலையிலிருந்து உணவை உற்பத்தி செய்யும் நிலைக்கு மக்கள் முயன்ற காலத்தில் அவர்களுடைய சமூகப் பண்பாட்டில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

உணவுப் பழக்கவழக்கம் தொடர்பான ஆய்வுகள் இன்று பல்துறை சார்ந்த ஆய்வு அனுகுமுறைகளின் வழியாக மேற்கொள்ளும் போக்கு முதன்மை பெற்று வருகின்றது. அனைத்து ஆய்வு முயற்சிகளும் உணவுக்கும் ஏனைய பிற சமூக

நிலமைகளுக்கும் இடையிலான சிக்கலான தொடர்புநிலைகளைப் பரிசீலிப்பதாக அமைகின்றன. குறிப்பாகப் பண்பாடு, சமயம், ஆரோக்கியம், மருத்துவம், உள்நலம், சமூகநிலைமை, பொருளியல் மற்றும் அரசியல் என பல்வேறுபட்ட தளங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உணவு தொடர்பான ஆய்வு என்பது தனியே அதனுடைய உள்ளடக்கங்கள், அது சார்ந்த பெளதிக, உயிரியல் விளைவுகளை பரிசீலிப்பதற்கு அப்பால் இவற்றின் சமூக, அரசியல், பொருளியல் மற்றும் பண்பாட்டு இயங்கியல் விசைகள் ஆகியவற்றினை மையப்படுத்தியனவாகக் காணப்படுகின்றன.

ஹவுக் - லோஸன் (Hauck - Lawson 2014) உணவின் குரல் (Food Voice) எனும் எண்ணக்கருவினை அறிமுகம் செய்துள்ளார். அதில் அவர் ஒருவர் என்ன உணவினை உண்ணுகின்றார்/ தெரிவு செய்கின்றார் அல்லது எவற்றை விலக்குகின்றார் என்பது ஒரு தனிநபருடைய அடையாளம் அல்லது மனவெழுச்சி ஆகியவற்றுடன் தொடர்புறுகின்றது என முன்னொழுகின்றார். உணவுப் பழக்கவழக்கம் ஒரு குடும்பத்தின் வரலாற்றை, இடப்பெயர்வினை, பண்பாட்டு ஒன்றினைப்பினை, வதி விடத்தினை, காலவோட்டத்தில் நிகழ்ந்த மாற்றத்தினை மற்றும் தனியன் அல்லது குழுவினுடைய அடையாளத்தினைக் கூறுகின்றது.

உணவுப்பழக்கவழக்கம் (உணவுப்பண்பாடு, உண்ணும்முறை) என்பது தனியே உணவினை உண்ணுதல் என்னும் செயன்முறையினுடன் மட்டும் தொடர்புறுவதில்லை அது தயார் செய்தல் (யார் - எப்படி - எங்கே தயார் செய்தல்), பரிமாறுதல் (யார் - எப்படி - பரிமாறுதல்), உண்ணுதல் (யார் - எப்படி - எங்கே உண்ணுதல்), பகிர்ந்து கொள்ளுதல் (யாரிடம் - எப்படிப் பகிர்ந்து கொள்ளல்) போன்ற பல்வேறுபட்ட விடயங்களை உள்ளடக்கியுள்ளது. இவையனைத்தும்

பண்பாட்டின் வேறுபட்ட நம்பிக்கைகளையும் பயில்வுகளையும் உள்ளடக்கியனவாகக் காணப்படுகின்றன. இவை தொடர்பான இனவரைவியல் நோக்கிலான புரிந்து கொள்ளுதல் தமிழர் பண்பாட்டியல் ஆய்விற்குப் புதிய தரிசனங்களைத் தருகின்றது.

உலகின் புராதன நாகரிகங்களின் தோற்றங்கள் மனித சமூக வரலாற்றில் ஏற்பட்ட உணவு உற்பத்தியின் மேம்பட்ட வழியில் அமையப் பெற்றன. இன்றும் உலகில் உள்ள நாடுகள் உணவு உற்பத்தியில் தன்னிறைவினை அடையும் பொருட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இவை அந்நாடுகளின் சமூக - பொருளாதார மேம்பாட்டுக்கான பிரதான மூல மாகக் காணப்படுகின்றன.

மக்கள் அதிகாவான நேரத்தை, பணத்தினை, சக்திகளை மற்றும் படைப்புதிறனாக்கத்தினை உணவு உண்ணுதலுக்காகச் செலவிடுகின்றனர். இவையெல்லாம் ஏன்? இவைகள் அவரவர் பண்பாட்டு, சமூக அடையாளங்களுடன் ஒன்றிப் போயுள்ளனவற்றின் விளைவுகளாகும். பொதுவான வழக்கத்தில் உள்ள மரபுத்தொடர் ஒன்று உணவின் வழியான அடையாளத்தை பின்வருமாறு குறிப்பிடுகின்றது. ‘நீங்கள் யார் என்பது நீங்கள் என்ன உண்ணுகின்றீர்கள் என்பதில் புலப்படும்’ (You are what you eat). அடையாளங்களுக்கத்துடன் தொடர்புடைய வகையில் உணவு பற்றிய இரண்டு பிரதான விடயங்கள் விவாதிப்படுகின்றன. உணவென்பது உயிரியல் நிலை தொடங்கி பண்பாட்டு தளம் வரையாகப் பரந்துள்ள ஒன்று. இதனை மறுவார்த்தையில் குறிப்பிட்டால் போசாக்குத் தொழிற்பாடு தொடங்கி குறியீட்டு தொழிற்பாடு வரையான அம்சங்கள். மற்றையது தனியன் தொடங்கி சமூகம் வரையானது. அதாவது உளவியல் தொடக்கம் சமூகம் வரையான நிலை (Fischler 1988).

மானிடவியலில் உணவு, உண்ணுதல் தொடர்பான ஆய்வுகள் நீண்ட வரலாற்று பாரம்பரியத்தினைக் கொண்டன. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹற்றிக் மல்லேரி (1888), வில்லியம் நோபேற்சன் (1889) போன்ற வர்களின் ஆய்வுகள் முன்னோடி ஆய்வுகளாக அமைந்துள்ளன. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் லெவிஸ்ரோஸ் (1965), மேரி டக்ளஸ் (1966) போன்ற வர்களுடைய உணவு தொடர்பான மானிடவியல் ஆய்வுகள் உலகளாவிய நிலையில் பேசப்பட்டன (Mintz & Bois 2002). உணவு தொடர்பான மானிடவியல் ஆய்வுகள் பல்வேறு பொருண்மைகளில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. குறிப்பாகத் தொன்மையான உணவுப் பாரம்பரியம் பற்றிய இனவரைவியல்கள், சமூக மாற்றமும் உணவும், சடங்குகளும் உணவும், சமூக அடையாளங்களும் உணவும் என பரந்து விரிந்து செல்லும் ஆய்வுப் பரப்பிடையே இவ்வாய்வானது நீண்ட நெடிய அறுபடாத தமிழர் வாழ்வில் உணவின் வழிப்பட்ட சமூகப் பண்பாட்டில் பரிமாணத்தினை ஈழத்தினைச் சிறப்பாகக் கருத்திற்கொண்டு இனவரைவியல் நோக்கில் ஆய்வு செய்வதாக அமைகின்றது.

உணவு உயிரியல் இயக்கத்திற்கு அடிப்படையானதாக இருந்தாலும் அது பல்வேறுபட்ட சமூகப் பண்பாட்டுப் பொருண்மைகளைக் கொண்டது. இடம், கால வெளிகளிடையே உணவு தொடர்பான பண்பாட்டியல் அர்த்தங்கள், இயங்கியல் செயல்திறன்கள் வேறுபட்டமைவது இயல்பான ஒன்று. ஒவ்வொரு சமூகத்திலும் உணவு என்பது உண்ணுதலுக்கு அப்பால் பகிரப்படுதலுடனும், விலக்குதல்களுடனும், சமூக குறியீட்டுவியலுடனும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருக்கின்றன (Delaney 2011 : 248). சாதாரண நிலையில் ‘உணவுக்கான நேரம்’ ‘உண்ணும் இடம்’ ‘உணவாக உண்ணும் பொருள்’ தொடர்பான

வேறுபட்ட வரையறைகளை ஒவ்வொரு பண்பாடும் வரையறுத்துள்ளன. இவைகள் ஒவ்வொரு பண்பாட்டின் பாஸ்நிலை, சமயம், வயது, பருவநிலை போன்ற இன்னோரன்ன கூறுகள் தொடர்பான புலக்காட்சியின் அடிப்படையில் அமைந்துள்ளன. இன்னோரு வகையில் கூறினால் இவையைனத்தும் குறித்த பண்பாட்டியல் குழுவினால் தீர்மானிக் கப்படுகின்றன. அதாவது குறித்த பண்பாட்டின் சமூகப் பிரக்ஞாயாக வெளிப்படுகின்றன. இந்நிலையில் உணவும் - சமூகமும் உணவும் - பண்பாடும் நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது.

எல்லா விலங்குகளும் உண்ணுதல் எனும் செயன்முறையினைக் கொண்டிருந்தாலும் மனிதர்கள் மட்டுமே உணவைச் சமைத்து உண்ணும் பண்பாட்டினை உடையவர்கள். இவைதான் உணவின் பன்மைப் பண்பாட்டு பரிமாணத்திற்கு அடிப்படையானவை. இன்று ‘உணவே மருந்து’ ‘மருந்தே உணவு’ எனும் கருத்தினங்களுக்கிடையில் ஒவ்வொரு பண்பாட்டினரும் தத்தமது உணவுப் பழக்கத் தினைத் தத்தமது பண்பாட்டுவயமாக்கச் செயன்முறையின் வழியே பாதுகாத்து வந்துள்ளனர். உலகமயமாக்கல் அலைகளிடையே பண்பாடு கடந்த நிலையில் உணவுப் பண்பாடு உலகமயப்பட்டுள்ளது. இச் சூழலிமைவில் உணவுகளின் பண்பாட்டு அடையாளம் தொடர்பான தேடல்கள், சமூக இயங்கியல் பற்றிய ஆய்வுகள், ஆரோக்கியம் பற்றிய விவாதங்கள் முதன்மை பெறுகின்றன. இதன் பின்புலத்திலேயே தமிழர் உணவு தொடர்பான இனவரைவியல் புரிந்துகொள்ளுதலை இவ்வாய்வு தருகின்றது.

5

உணவு தொடர்பான எண்ணக்கருவானது தமிழர் பண்பாட்டில் தனித்துவமானது; மேற்குலகப் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது. உடலியக்கத்திற்கு மட்டுமன்றி சமூக இயக்கத் திற்கும் உணவு அவசியமானது. நாளாந்தம்

நாம் எடுக்கும் உணவு தொடக்கம் விசேஷ காலங்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகள் வரையாக வேறுபட்ட சமூகப் பண்பாட்டு வரையறைகள் காணப்படுகின்றன. குறிப்பாக உணவினை எப்படி; எப்போது; யாருடன் உண்ணுதல் தொடர்பான பண்பாட்டு நெறிப்படுத்தல்கள் உலகப் பண்பாட்டுப் பொதுமையாகும்.

உணவின் தொழிற்பாடு என்பது பண்பாட்டு நிலையில் வேறுபடுகின்றது. இந்த வகையில் தமிழர்களின் உணவு நடைமுறை மற்றும் அதன் தொழிற்பாடு என்பது பிரதேச வேறுபாடுகளை மட்டுமன்றி காலநிலை, தொழில்நிலை, சமூகநிலை, வழிபாட்டுநிலை போன்ற இன்னோரன்ன சமூக வேறுபாட்டுப் பொருண்மைகளை உள்ளடக்கியது. உணவின் தனித்துவமான பண்புகள் பண்பாட்டுத் தொன்மை வாய்ந்தது. பழந்தமிழ் இலக்கியங்களில் தமிழர் உணவு நடைமுறை தொடர்பான வேறுபட்ட கருத்தினங்களைக் காணப்படுகின்றன. இவை தமிழ்ப் பண்பாட்டின் சமூகப் பிரக்ஞாக்களாகவும் அதனோடினைந்த அடையாளமாகவும் இருந்து வருகின்றமை நம் கவனத்திற்குரியது.

பழந்தமிழர் பண்பாட்டுக் கருவுலங்களான சங்க இலக்கியம் முதற்கொண்டு பல்வேறுபட்ட இலக்கிய பாடுபொருட்களின் உள்ளுறை பொருண்மையாக இருந்துவரும் உணவு பற்றிய கருத்தினங்கள் தமிழரின் சமூக அடையாளத்தின் வெளிப்பாட்டு குறியீடுகளாக அமைகின்றன. அந்த வகையில் இனவரையில் நோக்கிலான தமிழர் பண்பாட்டில் உணவு தொடர்பான புரிந்து கொள்ளுதலைப் பின்வரும் தலைப்புக்களில் விரிவாக ஆராய்ந்திடலாம்.

உணவின் வகைப்பாடு

உணவானது அதன் தன்மை, தரம், அமைப்பு, தயார் செய்யப்படும் முறை என பல்வேறுபட்ட நிலையில் பல்வகைப்பட்டன. ஆய்வாளர்கள் மாதிரிகளை வடிவமைத்து வேறுபட்ட பண்பாடுகளுக்கு இடையிலான

உணவுப் பழக்கவழக்கங்களை இனங்கண்டு புரிந்து கொள்கின்றனர். அதாவது தொடர்ச்சியாக எடுக்கப்படுவன. சில காலங்களில் மட்டும் மரபார்ந்த நிலையில் தயார் செய்யப்படுவன, நாளாந்தம், வாராந்தம், ஆண்டுக்கொருமுறை என எடுக்கப்படுவன என பல் வேறுபட்ட அளவீடுகளை ஒவ்வொரு பண்பாடும் கொண்டுள்ளன. ஒவ்வொரு பண்பாட்டும் தத்தமது வாழ்வியல் அனுபவங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உணவுகளை வகைப்படுத்தியுள்ளன.

ஒவ்வொரு பண்பாட்டுக்கு முக்களும் முதன் நிலைத் தன்மையினைப் பிரதிபலிக்கத்தக்க வகையில் உணவின் வகைப்பாடுகளை உருவாக்குகின்றன. எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் 1) இறைச்சி, மீன், ஆகாரத்திற்கு வளர்க்கப்படும் பறவைகள் 2) தானியங்கள் 3) பால் உற்பத்திப் பொருட்கள் 4) பழங்களும் காய்கறி வகைகளும் என நான்கு வகைப்பாடுகளின் வழியாக உணவினை வகைப்படுத்துகின்றனர். (Kittler 2012: 7). அதேநேரம்டி ரோபரியாண்டுதீவுமக்களுமின்று வகையாக உணவினை வகைப்படுத்துகின்றனர். 1) பிரதான உணவு (கிழங்கு), 2) மெல்லிய உணவு (காட்டுப் பழங்கள், கரும்பு), 3) சுவையான உணவு (அனைத்து வகையான புரத உணவுகள் : மீன்) (Siewicz 2011; 144). ஆனால் மருத்துவ விஞ்ஞானத்தின் வளர்ச்சியானது ஒருவர்தன்னுடைய நாளாந்த வாழ்வில் உட்கொள்ளும் உணவின் அளவுப் பிரமானத்தின் அடிப்படையில் உணவுப் பிரமிட்டை வடிவமைத்துள்ளது. இது உணவு விஞ்ஞானத்தின் வழிப்பட்டது. அதாவது காபோவைத்ரேற், விற்றமின்ஸ், நார்ச்சத்து, கனியுப்புக்கள், தாதுக்கள், கொழுப்பு என உணவின் உள்ளுறைப் பொருளாக விளங்கும் ஆற்றல் வழி அமைகின்றது.

தமிழர் பண்பாட்டில் உணவின் வகைப்பாடு திண்ம - திரவ உணவு, சைவ - அசைவ உணவு, பச்சையாக - சமைத்து (பதப்படுத்தி)

உண்ணக்கூடியவை என வேறுபட்ட வகைப் பாடுகள் நிலவிடக் காணலாம். தமிழர்கள் தங்கள் உணவுகள் அனைத்தினையும் ‘சூடு’; ‘குளிர்’எனும் பெரும்தத்துவவகைப்பாட்டினுள் உள்ளடக்கியுள்ளனர். இவ்வகைப்பாடானது சமய வழி பாடு களிலும் சரி, உடல் ஆரோக்கியம் சார்ந்த விடயங்களிலும் சரி பிரதிபலிக்கின்றமையினைக் காணலாம். எடுத்துக்காட்டாக அம்மை நோயினை தெய்வத்தின் சீற்றமாகவும் அச்சீற்றத்தினை குறைக்கும் வகையில் குளிரான உணவுகளைக் கொடுத்தலை வழக்கப்படுத்தியுள்ளனர். அது கர்ப்பகால உணவு வா;க்கங்களிலும் வெளிப்படக் காணலாம்.

உணவினை தயார் செய்யும் அடிப்படையில் பொரியல், அவியல், வறுவல், துவையல், குழையல் எனவும், அதன் சவையினடிப்படையில் இனிப்பு, புளிப்பு, உறைப்பு, துவர்ப்பு, கயர்ப்பு, உவர்ப்பு எனவும் அமைந்திடக் காணலாம். இவை வேறுபட்ட சமூகஅர்த்தங்களைவழங்கக்கூடியன. அதாவது ஒருவர் தன்னுடைய பிறப்பிலிருந்து அசைவு உணவுகளை உண்ணாது இருக்கும் போது அவர் ‘சைவக்காரர்’ எனும் சமூக அடையாளத்தினைப் பெறுகின்றார். யாழிப்பாணப் பண்பாட்டில் இன்று உலகமயமாக்கல் அலைகளிடையே இழந்துவரும் அடையாளங்களில் இதுவும் ஒன்று. அதாவது ‘செட்டி’ எனும் ஒரு சமூக வகுப்பினர் பரம்பரை பரம்பரையாக சைவ உணவினை உண்பவர்களாக இருந்து வந்துள்ளனர். குறிப்பாக இவர்களை ‘கீரைச் செட்டி’ என்று கூறும் வழக்கமுண்டு. ஆனால் இன்று அம்மரபுடைய சமூகத்தினர் மாற்றங்கண்டு வருகின்றமை ஆய்வுக்குரிய விடயமாகும்.

உணவின் வகைப்பாடுகளில் விலக்குள் பற்றிய கருத்துநிலை முதன்மையானது. சில உணவுகள் குறிப்பிட்ட விரத காலங்களில் மட்டும் உண்ணப்பட வேண்டியனவாக அமைகின்றது. எடுத்துக்காட்டாக யாழிப்பாணத்தில் ஆடி அமாவாசை அன்று

மட்டும் கிடைக்கக்கூடியதாக அமைவது காத்தோட்டிக்காய். இதன் சவை தந்தையை இழந்தவர்களுக்கு மட்டும் அறிந்திருப்பார். காத்தோட்டிக்காய் தொடர்பான நம்பிக்கையாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டின் தனித்துவமானதாக அமைகின்றது. ஏனெனில் தென்னிந்தியாவில் வாழும் மக்களிடம் இவ் உணவுப் பழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாங்காலம் தொடக்கம் தமிழ்மக்கள் அரிசிச் சோற்றையே பெரும்பாலும் உண்டுவருவார், நெல்லையன்றி நாட்டில் அங்காங்கே வளரும் சாமை, தினை, குரக்கன், சோால் முதலிய சிறுதானியங்களையும், கிழங்கு வகைகளையும் மக்கள் தங்களுடைய பிரதான உணவுகளாக வழக்கப்படுத்திக் கொண்டிருந்தனர் (கணபதி ப்பிள்ளை 1962: 138). ஆனால் காலோட்டத்தில் நெல் உற்பத்தியில் ஏற்பட்ட பசுமைப் புரட்சியானது மக்களுடைய உணவு வகைகளில் நெல்லரிச் சோற்றினுக்கே பிரதான இடத்தினை வழங்கியுள்ளது. இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் கோதுமையின் பாவனை சுதந்திரத்திற்குப் பின்னைய காலங்களில் அதுவும் 1970 களிலேயே அதிகம் பரவலடைந்துள்ளது. அதுவரை காலமும் மக்கள் அரிசியினை மாவாகக் கீழே தங்களுடைய உணவுத் தேவைக்குப் பயன்படுத்தியுள்ளனர். தொடக்கத்தில் கோதுமை மாவினை மக்கள் ‘அமெரிக்கன் மா’, ‘கூப்பன் மா’ என்று அழைப்பது இங்கு கவனிக்கத்தக்கது. அதாவது கோதுமை மாவின் பாவனை என்பது உலகமயமாக்கல் வழியான ஒன்று. இன்று யாழிப்பாணத்தில் இதனுடைய பாவனை அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. ஆனால் தென்னிந்தியாவில் இன்றும் இதனுடைய பாவனை மிகக் குறைவே எனலாம்.

உணவின் குறியீடு

உணவானது அடையாளத்தற்கு ரிய முதன்மையான குறியீடாக இருப்பதனால் குறிப்பிட்ட ஒரு தேசுத்தின் உணவு வழக்கமானது

அதனுடைய கலை, இலக்கிய மரபுக்கு அப்பால் அதனுடைய அடையாளத்தினை வெளிப்படுத்துகின்றது என்பார் ஸ்வோஸல்ஸ் (2001). உலக பண்பாடுகள் ஒவ்வொன்றும் தத்தமது பண்பாட்டு அடையாளங்களினை உணவுப்பண்பாட்டின்வழியாக வெளிப்படுத்தி வருகின்றமை இங்குகுறிப்பிடத்தக்கது. எடுத்துக் காட்டாக யாழ்ப்பானைப் பண்பாட்டுக்கென தனித்துவமான பண்பாட்டுக் குறியீடாக ‘கூழ்’ ஓடியல் மாவில் மரக்கறிகளைச் (கடல் உணவுகளை) சேர்த்து தயாரிக்கப்படும் கூழ் இன்றும் யாழ்ப்பானைத்தின் பண்பாட்டுக் குறியீடாக அமைந்திடக் காணலாம். இவ்வாறு பருத்தித்துறை எனும் பிரதேச அடையாளத்துடன் காணப்படும் ‘பருத்தித்துறை வடை’ இன்று உலகநாடுகள் பலவற்றிற்கு சென்றாலும் கூட அவ் ஊரின் பெயரிட்டழைப்பது அதன் குறியீட்டுவியல் தொழிற்பாட்டை நன்கு புலப்படுத்துகிறது. மேலும் யாழ்ப்பானைத்து கருத்தக்கொழும்பான் மாம்பழம் தொடக்கம் இன்னொரண்ண விளை பொருட்களும் பிராந்திய, தேசிய அடையாள மாகத் திகழ்கின்றன.

உலகமயமாக்கல் அலைகளிடையாழ்ப்பானத்து கூழ் இன்று பல ஜிரோப்பியநாடுகளின் உணவு விருந்தகங்களில் கிடைக் கின்றன. ஆனால் அதன் சமூகப் பிரக்ஞஞானது மாற்றுருவும் கொண்டுள்ளமை இங்கு கவனத்திற்குரியது. தொடக்க காலங்களில் உறவுகள் ஒன்று கூடி பொதுவாகக் காய்ச்சி உண்ணப்படும் கூழ் இன்று விருந்தகங்களின் விற்பனைப் பொருளாக மாறியுள்ள நிலமை தமிழ்ச் சமூக அசைவியக்க மாற்றத்தினை வெளிப்படுத்திடக் காணலாம். இன்றும் யாழ்ப்பானை உணவுகங்கள் சிலவற்றில் இக் கூழ் விற்பனை செய்யப்படுவது நம் கவனத்திற்குரியது.

உணவின் குறியிட்டாக்கம் என்பது பண்பாட்டு அடையாளங்களுக்கு அப்பால் சென்று சமய, சமூகநிகழ்வுகளின் வெளிப்படாக

நிலவிடக் காணலாம். ஐப்பானிய மக்களின் பிரபஞ்சவியல் தொடர்பான நம்பிக்கையில் அரிசியின் குறியீட்டுவியல் முக்கியத்துவம் மிகவும் இணைந்துள்ளது. இவ்வாறே யாழ்ப்பானத் தமிழர் பண்பாட்டில் முருங்கை இலை மற்றும் முருக்கங்காய் என்பது சனிதோசத்துடன் இணைந்து நோக்கப்படுகின்றது. யாழ்ப்பானத்தில் புரட்டாதி மாதச் சனிக்கிழமைகளில் வீட்டில் முருங்கை இலை, முருக்கங்காயை சமைப்பது முதன்மையானது. ஆனால் தென்னிந்தியாவில் குறிப்பாக பாண்டிச்சேரியில் தை மாதக் கார்த்திகைக்கு மறுநாள் நாட்டுக் கார்த்திகை என்று வழிபடப்படும். அன்று குறிப் பாக முருங்கை இலை சேர்த்து உணவு சமைத் தல் என்பது முக்கியமான ஒன்றாக மேற்கொள்ளப்படும்.

முருங்கையிலை சேர்த்துக் காய்ச்சும் கஞ்சி என்பது வன்னிப் பிரதேசங்களில் இறப்புநடந்த வீட்டில் காய்ச்சப்படும். அதாவது இறந்த வருடைய உடலம் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்ற பின்னர் வீட்டில் உப்பு போடாமல் பச்சை அரிசியில் முருங்கையிலை சேர்த்துக் கஞ்சி காய்ச்சி படைத்து வீட்டில் தெளிக்கும் மரபு உண்டு. இறந்த ஆத்மா மீண்டும் வந்து தெளிக்கப்பட்ட கஞ்சியினை சுவைக்கும் போது அதில் உள்ள முருங்கையிலை கயர்ப்புச் சுவையை ஏற்படுத்தும். அதனால் உணவில் வெறுப்படைந்து இறந்த அந்த ஆத்மா மீண்டும் வீட்டிற்கு வரமாட்டாது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இது மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறாகப் பல்வேறு நடைமுறைகளினை எடுத்துக் காட்டாக முன்வைக்க முடிகின்றது. இவையனைத்தும் தமிழர் பண்பாட்டில் நிலவும் உணவின் குறியீட்டுவியல் சார்ந்த தொழிற்பாட்டினைக் காட்டுகின்றது. உணவுசார்ந்த இவ்வையனைத்து நடைமுறைகளும் தமிழர் பண்பாட்டின் தனித்துவங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து காணப்படுகின்றன.

உணவின் சமீகாரணம்

உணவு என்பது தனியே உடல் ஆரோக்கி யத்தின் குறிகாட்டியாக மட்டுமல்லாமல் அது சமூக உறவுகளின் தொடர்பாடலுக்கான ஊடகமாகவும் தொழில்பட்டு வருகின்றது. உண்மையில் தொடர்பாடல் ஊடகங்கள் ஒரு தனியனுடைய அல்லது குழுவினுடைய கருத்தினங்களை பிற தொருவருக்குச் சென்றடையச் செய்யும் ஒரு வழிமுறை. அந்தவகையில் மக்கள் தாங்கள் உண்ணும் உணவினை இவ்வகையான தொடர்பாடல் ஊடாகமாகப் பயன்படுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் திருமணத்திற்கு முன்னர் பொதுவாக இடம் பெறுவது ‘சம்பந்தக் கலப்பு’ என்பர். இங்கு பிரதானமாகப் பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கும் மாப்பிள்ளை வீட்டார் தமது நெருங்கிய உறவினர்களுடன் பெண் வீட்டுக்கும் சென்று சாப்பிடுதல் என்பது பிரதானமானது. இதனை ‘கை நனைக்கிறது’ என்று பொதுவழக்கில் குறிப்பிடுவார்கள். உண்மையில் இதன் ஊடாக இரண்டு குடும்பங்களும் குறிப்பிட்ட திருமணத்தில் தங்களுடைய இணக்கத்தினை உறுதிப்பட தெரிவித்தலினைச் சுட்டுகின்றது. இந்தியாவில் இவ்வழக்கம் திருமணத்திற்குப் பின்னர் இடம் பெறுகின்றது. மேலும் ஆரம்ப காலங்களில் இடம் பெற்ற திருமண வடிவங்களில் ‘பூதாக்கலத் திருமணம்’, முதன்மையானது. இங்கு ஆனுக்கும் பெண்ணுக்கும் ஒரே ஒரே கலத்தினுள் சோறு போட்டு இருவரும் இணைந்து அச் சோற்றினை ஊட்டி உண்ணுதல் என்பது முக்கியம். இன்று இது திருமணத்தின் ஒரு பகுதியாக இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது(கலத்திற்குப் பதிலீடாக வாழையிலை). மேற்குலக சமூகங்களிடையே திருமணத்தின் போது ரொட்டியினை மணமக்கள் பகிர்ந்து கொள்ளுதல் என்பது ஒரு மரபாக இருக்கின்றமை இங்கு ஒப்பிட்டு நோக்கத்தக்கது.

உணவினை உண்ணுதலுக்கு அப்பால் உணவுஉண்ணுதல் சார்ந்த நடைமுறைகளும், அதனைப் பரிமாறு நடைமுறைகளும் குறிப்பிட்டவர்களுக்கிடையிலான சமூக உறவினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து காணப்படுகின்றன. உணவினை உண்ணும் நபர் ஒருவர் குறித்த நபர் வீட்டில் உணவினை சாப்பிட்ட பின்னர் தன்னுடைய வழையிலையை மடிப்பதன் வழியாகவும் தன்னுடைய கருத்தினை உணவு வழங்கியவருக்கும் தெரிவிக்கும் தன்மை காணப்படுகின்றது. அதாவது ஒருவர் வாரை; இலையினை தான் உண்ணும் பக்கமாக மடித்தல் சமூகமான உறவினையும் அதனை எதிர்ப்புறமாக மடிப்பின் உறவு முறிப்பினையும் தெரிவிப்பதாக மக்கள் கருதுகின்றனர். இது பொதுவாக தென்னிந்தியாவிலும் அவதானிக்கக்கூடியதாக அமைகின்றது. யாழ்ப்பாணத்தில் 1980 களுக்கு முன் வீட்டுக்கு வருகின்ற எல்லோருக்கும் செம்பில் தண்ணி கொடுப்பது என்பது பல்வேறு விடயங்களுடன் தொடர்புடையதாக இருந்தனது. குறிப்பாக சாதிய சமூக உறவுகளிடையே நிலவும் இடைவெளியை இது மையப்படுத்துவதாக உள்ளது. ஏனெனில் வீட்டுக்கு வருகின்ற விருந்தினரை உணவுக்கு அழைக்கும் போது செம்பும் தண்ணியும் கொடுத்து அழைத்தல் என்பது மரபாக இருந்து வருகின்றமை இங்கு கவனிக்கத்தக்கது.

சமூக உறவுகளின் நெருக்கத்தினை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக ‘பரிமாறிக் (பகிர்ந்து) கொள்ளுதல்’ மனித சமூகத்தில் நிலவி வருகின்ற நடைமுறையாகும். குறிப்பாக உணவினை பகிர்ந்து கொள்ளுதல் என்பது மரபார்ந்த சமூகங்களில் சமூகக் கட்டுப்பாடுகளுடன் இணைந்து காணப்பட்டன. இந்நிலையில் ஒருவர் தன்னுடைய உணவினைப் பகிர்ந்து கொள்வதும் அதனைப் பிறர் ஏற்படுத்தும் குறிப்பிட்ட சமூக அங்கத்தவர்களுக்கிடையிலான சமூக உறவின் நிலமையினை வெளிப்படுத்துவதாக

அமைகின்றது. எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணத்தில் இறப்பு நடந்த வீட்டில் உடலத்தினை எரித்த பிற்பாடு படைக் கப்படும் சோறும், எட்டாம் நாள் படைக் கப்படும் சோறும் 'தூடக்குச் சோறு' என்பர். இதனை இரத்த உரித்துடைய உறவினர்கள் தங்களுடைய தூடக்குக்குரிய 'உரிமைச் சோறாகக்' கருதி பகிர்ந்து உண்பார்கள். இவ்வாறான உணவில் உறவினர் அல்லாதோர் பங்கெடுக்கமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறத்தில் இரத்த உரித்துள்ள ஒருவர் இதனை மறுப்பதன் வழியாக தங்களிடையே நிலவும் உறவுப் பகையை சமூகத்திற்குக் காட்டுவதும் இங்கு கவனிக்கத்தக்கது.

பணச்சடங்கு என்பது வடமராட்சிப் பிரதேசத்திலுள்ள சில கிராமிய மக்களின் பொருளாதார மேலெழுகைக்கான சடங்காக இருந்துவருகின்றது. இச் சடங்கின் நோக்கம் நலிவடைந்த குடும்பத்தின் பொருளாதாரத்தினை வலுப்படுத்தும் வகையில் அமைந்து காணப்பட்டாலும் இதன் மையவிடயமாக அமைவது உணவே ஆகும். உண்மையில் பணச் சடங்கிற்கான அழைப்பிதழ் அச்சிட்டுக் கொடுத்தல் தொடங்கி பணச்சடங்கு வரையான அனைத்து நிகழ்வுகளிலும் 'உணவினை' சடங்கு செய்வார் தன்னடைய சுற்றுத்தாருக்கு வழங்குதல் என்பது பொதுவான நடைமுறையாகும். குறிப்பாகப் பணச்சடங்கன்று வருகின்ற உறவினர் அனைவருக்கும் 'விருந்து' கொடுக்கப்படும். பணச்சடங்கில் பங்கேற்று விருந்துண்ட உறவினர் மொய் எழுதலுக்கு ஒப்பாகப் பணத்தினை சடங்கு செய்வாருக்கு கொடுக்க அவர் ஒரு புத்தகத்தில் அவர்களுடைய விபரத்தினை விரிவாக எழுதிக் கொள்வார். இவ் விபரம் பிற்கொரு வேளையில் இவர்க்கைமாறு செய்யும் தருணத்தில் தேவைப்படும் (விரிவு: இராஜேஸ்கண்ணன் 2007). உணவானது சமூக உறவுகளின் சமூக மேம்பாட்டுக்கான உபாயமாக இங்கு குறிப்பிட்ட சாதிய சமூ

கப்பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை இங்கு கவனிக்கத்தக்கது.

உணவு என்பது உறவுமறைகளின் பிணைப்பிற்கான ஒன்றாக அமைகின்றது. மலினோவஸ்கியினுடைய டி ரோபிரியாண்டு தீவுமக்கள்மத்தியில் உணவினை அன்பளிப்பாக வா; நகுதல்என்பது உறவுப்பிணைப்படுக்களையும் அதிகாரம் தொடர்பான விடயங்களையும் பராமரிப்பதற்கு அத்தியாவசியமானதாக விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார் (Siewicz 2011: 145). உண்மையில் யாழ்ப்பாணத்தில் உணவு அன்பளிப்பு என்பது பல தளங்களில் காணப்படுகின்றது. புதிதாக திருமணமான இணைவர்களுக்கு வீட்டில் விருந்து கொடுத்தல் அவர்களுடைய குடும்பங்களுக்கிடையே நிலவும் பிணைப்பினை வெளிப்படுத்தும். தொடக்கத்தில் நெருங்கிய உறவினர்களே கொடுத்து வந்துள்ளனர். ஆனால் அண்மைக்காலத்தில் இவ் உணவு அன்பளிப்பு என்பது நெருங்கிய நண்பர்களுக்கிடையில் இடம்பெறுவதும் அவர்களிடையே நிலவும் குடும்ப ரீதியான உறவினை வெளிப்படுத்தும் வகையில் காணப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் வீட்டில் ஒருவர் இறந்தால் அவ் வீட்டினருக்கு நெருங்கிய உறவினர்கள் மூன்று வேளைகளில் யாதேனும் ஒரு வேளைக்கான சமைத்த உணவினை வழங்குதல் வழக்கமாக இருந்து வருகின்றது. அவ்வாறு வழங்கப்படும் உணவினைப்பட்டினிப் பண்டம் என்பர். இதுவும் தொடக்ககாலத்தில் நெருங்கிய உறவினர்களால் வழங்கப்பட்டு வந்திருந்தாலும் அண்மைக் காலங்களில் அயலவர்கள், நண்பர்கள் என தங்களைக் குறித்த நபருக்கு நெருக்கமானவர்களாகக் கருது வோரும் வழங்குகின்றனர். உண்மையில் ஆரம்பத்தில் சமைத்த உணவு வழங்கப்பட்டாலும் அண்மைக் காலங்களில் ஒரு சில இடங்களில் சமையலுக்கு வேண்டிய பொருட்களைக் கொடுப்பதும் இடம் பெறுகின்றது. தென்னிந்திய சமூகத்தில் பெண்ணின் கணவன் அல்லது மாமனார்

(மாமியார்) இறந்தால் அப் பெண்ணின் ஆண்வழி சகோதரர்கள் பதினாறாம் நாள் சடங்கு வரைக்கும் உணவுக்குத் தேவையான பொருட்களை வழங்குதல் வேண்டும். இது பெண்ணின் தாய்வழி உறவின் நெருக்கத்தை மட்டுமன்றி அவர்களுடைய உறவு நிலை அதிகாரத்தையும் வெளிப்படுத்துகின்றது.

உணவின் சமயம்

உணவின் வழியான சமய அடையாளம் என்பது பண்பாட்டுத் தனித்துவமானது. ஒவ்வொரு சமயமும் சில உணவுகளை சமய அல்லது சடங்கு உணவு வகையினங்களாக வரையறை செய்துள்ளன. இவைகள் குறிப்பிட்ட சமய நிகழ்வுகளில் அவசியமான ஒன்றாகக் கருதப்படுகின்றன. எடுத்துக்காட்டாக உலகளாவி நிலையில் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு திருப்பவிக்குப் பின்னர் கொடுக்கப்படும் அப்பழும், வைனும் தெய்வீக்கத்தன்மைவாய்ந்தவைகள். ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் அவற்றினை யேசுநாதரின் சதையும், இரத்தமும் என்றே கருதி உண்கின்றனர். இதனைப் பிற மதத்தவர்கள் உண்பதை கிறிஸ்தவர்கள் அனுமதிப்பதில்லை.

தமிழர் பண்பாட்டில் சமய நிகழ்வுகளுடன் இணைந்த உணவுகளாகச் சில உணவுகள் மக்களால் வரையறை செய்யப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக எல்லா இந்துக் கோயில் களிலும் பொங்கலிடுதல் என்பது சமய வழிபாட்டுக்குக்கந்த உணவாக கருதப் படுகின்றது. உள்ளூர் கோயில் முதல் கொண்டு நகர மையங்களில் அமைந்துள்ள கோயில் களிலும் பொங்கலிடுதல் முதன்மையான சமய நிகழ்வாகும். யாழ்ப்பாணத்தில் பொதுவாகப் பொங்கல் என்பது சிவப்பரிசியிலேயே தயாரிக்கப்படும். ஆனால் தென்னிந்தியப் பகுதிகளில் இவை வெள்ளையான பச்சையாரிசியிலேயே தயார் செய்யப்படும். இதன் தயார் செய்யும் முறைகளிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன மைய இங்கு கவனிக்கத்தக்கது. இதனுடைய சமயவியல் சடங்குவியல் முக்கியத்துவம் தொடர்பான மக்கேவரேயின் ‘புக்கை’ (1997) எனும் ஆய்வுக் கட்டுரை விரிவாக விளங்கியுள்ளது. இலங்கையின் வடக்கிழக்குப்பகுதிகளில் வாழும் தமிழர்களிடையே புக்கை என்னும் சொல் மிகப் பிரபல்யமானது. இலங்கை வாழ் சிங்கள மக்கள் இதனைக் கிரிபத் என்பர்.

தமிழர் சமய மரபில் தெய்வங்கள் அவர்களுக்குப் படைக்கப்படும் உணவின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. சைவ உணவினை உண்ணும் தெய்வங்கள், அசைவ உணவு உண்ணும் தெய்வங்கள் என்று வகைப் படுத்தப்படுகின்றன. அதாவது பிள்ளையார், முருகன், சிவன் போன்றவர்கள் சைவ உணவுக்குரிய கடவுளர்களாகவும் பத்திரகாளி, சடலைமாடன் போன்ற இன்னொரங்கிராமியத் தெய்வங்களுக்கு அசைவ உணவு படைக்கப்படுகின்றன. இன்றைய சமஸ்கிருதமயமாக்கல் செயன்முறைகளில் அவை மாற்றம் கண்டாலும் இன்றும் உள்ளூர் கோயில்கள் சிலவற்றில் மிருகப்பவியிடலுடன் கூடிய வழிபாடுகளில் அசைவ உணவு படைக்கப்படுகின்றன.

பண்டைத் தமிழப் பண்பாட்டின் தொடர்ச்சியாக இன்றும் முருகவழிபாட்டின் போது தேனும் தினைமாவும் கலந்து வழிபாடு செய்யும் மரபு யாழ்ப்பாணம், தென்னிந்தியா பகுதிகளில் நிலவிடக் காணலாம். குறிப்பாக திருக்கார்த்திகை அன்று பெருமளவான பக்தர்கள் தேனையும் தினைமாவினையும் கலந்து சிட்டி போல் செய்து நெய்யுற்றி விளக்கு ஏற்றுவார்கள். இதனை ‘மாவிளக்கு’ என்று அழைக்கும் மரபு காணப்படுகிறது.

உணவு என்பது மனிதனுக்கும் தெய்வங்களுக்கும் இடையிலான தொடர்பினைப் பேணுவதற்குரிய சிறந்ததொரு கருவியாக அதிகமான பண்பாடுகளில் இருந்து வருகின்றது. உணவினைத் தெய்வங்களுக்குப் பலியிடுதல், படைத்தல் என்பதும் தாங்கள் கடவுள் பொருட்டு உணவினைத் தியாகம்

செய்தல் அல்லது கட்டுப்பாட்டுடன் உண்ணல் (ஓருத்தல்) என்பதும் உலகப் பண்பாடுகளிடையேகாணப்படும் பொதுவான இயல்பாகும். இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரையின் போது குர்பானி கொடுத்தலும் றம்மான் மாதத்தில் பகல் வேளையில் உணவு உண்ணாதிருத்தலும் அவர்கள் இறைவனுடன் தாங்கள் மேற்கொள்ளும் தொடர்பாடலினை வெளிப்படுத்துகின்றது. இவ்வாறே யாழிப்பாணத்தில் இந்துக்களிடையே விரதங்கள் உணவுத் தவிர்ப்பினை மையப்படுத்தும் வகையில் அமைகின்றன. எடுத்தக்காட்டாக ஐப்பசி மாத கந்த சட்டி விரதம் வேறுபட்ட உணவு நடைமுறையுடன் மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றது. அதாவது கந்த சட்டி ஆறு நாட்களும் விரதமிருப்போர் ஆறுவகையான உணவு நடைமுறைகளில் ஒன்றினைப் பின்பற்றுவர். அதாவது (1) சோறு, (2) புக்கை, (3) புட்டு, (4) பால்பழும், (5) இளநீர், (6) மிளகு தண்ணீர் போன்றனவற்றுள் ஒன்றினை ஐந்து நாட்களும் உண்டு ஆறாம் நாள் முழு உவபாசம் இருப்பார்கள். மேலும் 2016 ஆம் ஆண்டு நீதி மன்ற உத்தரவு வருவதற்கு முன்னர் யாழிப்பாணத்தில் (தெல்லிப்பளை) கவுணாவத்தை என்னும் கிராமத்தில் மிக விசேடமான முறையில் மிருக்கப்பலியிடல் நடைபெற்றது. இவையனத்தும் தெய்வங்களுடன் மக்கள் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்பாடலுக்கான ஊடகமாக உணவு வெளிப்படுவதினைக் காட்டி நிற்கின்றது.

உணவின் சமயவியல், சடங்குவியல் தொழிற்பாடு என்பது விலக்கு, புனிதம் ஆகிய பண்பாட்டிய எண்ணக்கருக்களை வலுப்படுத்துவதாக அமைகின்றது. குறிப்பிட்ட சில உணவு வகையினங்கள் சமய, சடங்கு, பண்டிகை காலங்களில் சிறப்பாகத் தங்களைடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும் என்ற மரபார்ந்த சமூக வழக்கங்கள் எல்லாப் பண்பாடுகளிலும் காணப்படுகின்றன. இவை தொடர்பான நியதிகள் தலைமுறை தலைமுறையாகவும்,

சாஸ்திர சம்பிரதாயங்கள் வழிப்பட்டும் காணப்படுகின்றன.

உலகில் வாழும் இந்துக்களுக்குப் பசுபுனிதமானது அதனால் அதன் இறைச்சியை உண்ணுதல் பாவத்திற்குரிய செயலாகும். இவ்வாறே இஸ்லாமியர்களுக்கு பன்றி காணப்படுகின்றது. இஸ்லாமிய மார்க்கத்தினைப் பின்பற்றும் ஒருவர் பன்றி இறைச்சியை உண்ணுதல் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்று. இதனை ஒருவர் வெளிப்படையாகச் செய்யின் அவர் குறிப்பிட்ட சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவார். மேலும் உலகில் வாழும் இஸ்லாமியர்கள் றம்மான் மாதத்தில் சூரிய உதயம் தொடக்கம் அஸ்தமனம் வரையான காலத்தில் உணவு உண்ணுதல் என்பதே விலக்குரியது. இது இஸ்லாமியர்களின் சமயம் சார்ந்த சமூக அடையாளமாக உலகளாவிய நிலையில் காணப்படுகின்றது.

சடங்குகள் தனியே சிந்தனை வடிவத்தில் இல்லாது செயல்வடிவத்தில் காணப்படுகின்றன. சடங்கின் செயல்நிலையில் உணவும் உணவுப் பொருட்களும் முதன்மையான இடத்தினைப் பெறுகின்றன. எடுத்துக்காட்டாக யாழிப்பாணத்தில் பூப்பு பருவகாலச் சடங்குகளில் பருவமடைந்த பெண்களுக்கு சாமத்தியச் சடங்கு செய்தல் என்பது மரபார்ந்த வழக்கம். இச் சடங்கு செய்யாது திருமணச் சடங்கு செய்யவும் மாட்டார்கள். பெண்ணுக்கு இடம்பெறும் சாமத்தியச் சடங்கில் ஆலத்தி எடுத்து கழிப்புகழிக்கப்படும். இவ்ஆலாத்திகள் அதிகமானவை உணவுப் பொருட்களே என்பது குறிப்பிடத்தக்கது. புட்டு, உழுத்தங்கழி, பலகாரம், பால்ரொட்டி, சோறு, கறி போன்ற அனைத்தும் ஆலாத்தி வழியாகக் கழிக்கப்படுகின்றது.

சமயச் சடங்குகளிலும் பிள்ளையாருக்கு மோதகமும், வைரவருக்கு உழுத்தம் வடையும், சிவனுக்கு பொங்கலும் விஸ்னுவுக்கு புளியோதரையும் என மக்கள் தங்கள் இஷ்டதெய்வங்களுக்குரிய சடங்குகளில் படைத்து

வழிபாடு செய்கின்றனர். வன்னிப் பிரதேசத்தில் ‘துள்ள மா’ என்று சொல்லப்படும் வேப்பி வையும்பச்சையரிசியும் இடித்துச் செய்யப்படும் உணவானது கெளரி காப்பு 21 நாளும் விசேடமாக அம்மனுக்குப் படைக்கப்படும்; விரதம் இருப்போருக்குக் கொடுக்கப்படும்.

இல்லாமியர்கள் மத்தியில் நோன்புக் காலத்தில் வழங்கப்படும் கஞ்சி ரம்மான் நோன்பின் சடங்கின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்துவதாக அமைகின்றது. இவ்வாறு என்னற்ற வழக்காறுகளை இலங்கைத் தமிழர் மரபுகளில் காணலாம். தென்னிந்திய கிராமங்களில் குலதெய்வங்களாக இருக்கும் கிராமியத் தெய்வங்களுக்கு சாராயமும் கருவாடும் படையலிடுதல் முதன்மையானது. ஆனால் சில உணவுப் பொருட்களைக் குறிப்பிட்ட தெய்வங்களுக்குப் படைக்கக் கூடாது என்பதும் மக்களிடையே நிலவும் நம்பிக்கையாகும். எடுத்துக்காட்டாக யாழிப்பாணத்தில் பனைவளம் மிகுந்து காணப்பட்டாலும் பனம் பொருளில் செய்யப்படும் உணவுப் பொருட்கள் சடங்கியல் தன்மை அற்று காணப்படுகின்றன.

உணவின் பால்நிலை

உணவுக்கும் பால்நிலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உணவினை உற்பத்தி செய்தல், அதனை உணவாகத்தயார்ப்படுத்தல், உண்ணுதல் ஆகிய செயன்முறைகளிடையே பால்நிலை வேறுபாடுகள் பிரதிபலித்து நிற்பதினை பண்பாடுகளுக்கிடையிலான அனுபவங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. தொன்மைச் சமூகங்களில் ஆண்கள் வேட்டையாடுதலையும் பெண்கள் உணவு சேகரித்தலையும் தங்கள் உணவு தேடுதலுக்கான செயல்நிலையாகக் கொண்டிருந்தனர். ஆனால் காலவோட்டத்தில் விவசாய சமூகத்தில் பெண்களின் பணி மட்டுப்படுத்தப்பட்டு ஆண்தலைமைச் சமூகம் உருவானது என்பது வரலாறு. இவ்வாறே நுகர்விலும் ஆண் ஆதிக்கம் நிறைந்ததாக

இருந்துள்ளமையினை மனித வரலாறுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. இந்நிலையில் தமிழர் பண்பாட்டுப் பாரம்பரியத்திலும் பால்நிலைப் பிரதிபலிப்புக்களை உணவு தொடர்பான நடைமுறைகளில் வெளிப்படக் காணலாம்.

அனைத்துப் பண்பாடுகளிலும் ஆண்மை (maleness), பெண்தன்மை (femaleness) என்பவை குறிப்பான உணவுகளுடனும் மற்றும் அவரவருடைய நுகர்வினைக் கட்டுப்படுத்தும் வகையிலான நியதிகளுடனும் இணைந்து காணப்படுகின்றன (Counihan & Kaplan 1998: 07). தமிழர் மரபில் சாதாரணமாக வீட்டில் உணவு வேளைகளில் ஆண்களுக்கு முதன்மைத்துவம் கொடுப்பது மக்களின் வழக்காறுகளில் முதன்மை பெற்றதாகக் காணப்படுகின்றது. அதேநேரம் காரமான உணவு வகையினங்கள் ஆண்களுக்குரியனவாகவும் மெருதுவான, இனிப்பானவை பெண்களுக்குரியனவாகவும் கருதும் கருத்துநிலைகள் உலகளாவிய நிலையில் காணப்படுவது போல் இங்கும் இருந்திடக் காணலாம். உணவுகளை அவற்றின் தன்மையின் அடிப்படையில் வெப்பமானது - குளிர்மையானது, கடினமானது - மெருதுவானது என வகைப்படுத்தும் மரபு காணப்படுகின்றது. பொதுவான வெப்பமான இயல்புடைய உணவுகள் பெண்கள் உண்பதைக் காட்டிலும் குளிர்மையான உணவினையே அதிகம் விரும்பினுகர்கின்றனர். மேலும் பெண்களுக்குச் சில குறிப்பிட்ட காலங்களில் எல்லா வகையான உணவுகளும் வழங்கப்படுவதில்லை. குறிப்பாகப் பூப்படைந்த காலம், மாதவிடாய்க் காலம், கர்ப்பகாலம், குழந்தைப் பேற்றின் பின்னரான காலம் போன்ற காலங்களில் பத்தியமான உணவுகளையே வழங்கும் நடைமுறையாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது. மிளகு, மஞ்சள், நற்சீரகம், மல்லி ஆகிய சரக்குகளுடன் தேங்காய்த் துண்டும் சேர்த்து அம்மியில் மெருதுவாக அரைத்துத் தயார் செய்யப்படும்

உணவானது பெண்களுக்கு மேற்குறிப்பிட்ட காலங்களில் கொடுப்பதற்கு அவசியமானது. தமிழரிடையே நிலவும் பத்திய உணவு தொடர்பான விடயங்கள் மக்கேவரேயின் ‘குறியீட்டு வெப்பம்’ (1998) எனும் ஆய்வில் இது விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

இளையோர் மத்தியில் உணவுத் தெரிவும், உணவுப் பழக்கவழக்கமும் உடலியல் தோற்றத்தினை கவர்ச்சிப்படுத்தும் வகையிலேயே அண்மைக் காலங்களில் தெரிவு செய்யப்படுகின்றன. குறிப்பாக ஆண்கள் தங்களுடைய கட்டுமஸ்தான உடல்தோற்றத்தை வழங்கவல்ல கொழுப்பு, புரத உணவுகளைத் தெரிவு செய்தலும் பெண்கள் தங்களுடைய மெல்லிய உடல் வாகுத் தெரிவினை பேணுவதற்கு உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றமையினை அண்மைக் காலங்களில் அவதானிக்க முடிகின்றது. உலகமயமாக்கல் அலைகளிடையோன இவ் மாற்றத்திற்குள் யாழ்ப்பாணத்து தமிழ் மக்கள் மத்தியிலும் இதன்தாக்கத்தினை அவதானிக்க முடிகின்றது.

யாழ்ப்பாணப் பண்பாட்டில் உணவின் பால்நிலை வெளிப்பாடு என்பது தனியே நூகர்வுச் செயன்முறையுடன் மட்டுமன்றி உணவு தயாரித்தல் செயன்முறையுடன் தொடர்புடையது. இந்தவகையில் ஆரம்ப கால யாழ்ப்பாணச் சமூகச் சூழலில் பெண்கள் அதிகநேரம் செலவிடுவது அடுக்களை என்று சொல்லப்படும் சமயலறையிலேயே ஆகும். அதாவது ஒரு பெண்ணிற்கு நன்றாகச் சமைக்கத் தெரிந்திருத்தல் வேண்டும் என்பது திருமணத்திற்கான முன் எதிர்பார்ப்பாகக் காணப்பட்டது. ஏனெனில் மனிதனுடைய வாழ்வில் உடல் ஆரோக்கியம் என்பது உணவில் தங்கியுள்ளது. இவ் உணவினை ஆரோக்கியமான முறையில் தயாரிக்கும் கைப்பக்குவும் பெண்ணுக்கு இருத்தல் என்பது ஆரோக்கியமான குடும்ப வாழ்விற்கான அடிப்படை ஆனால் இன்று பெண்ணிய சிந்தனைகளும், மேலைமயமாக்க அனுங்கும் இவற்றில் மாற்றங்கொண்டு வந்துள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது (விரிவுக்கு: சண்முகதால் 2006: 51 - 52).

உணவின் சமூகநிலை

உணவினை மனிதர்கள் வேறுபட்ட சமூக அடையாளங்களைப் பிரதிபலிக்கும் வகையில் பயன்படுத்துகின்றனர். இந்தவகையில் தமிழர் பண்பாட்டில் மட்டுமன்றி உலகப் பண்பாடுகளிலும் ஒருவர் தெரிவுசெய்யும் உணவுமற்றும் அவரது உணவுப் பழக்கவழக்கம் அவருக்குரிய மற்றும் அவர் சார்ந்துள்ள சமூகத்திற்குரிய அடையாளமாக வெளிப்பட்டு நிற்கக் காணலாம். இந்நிலையில் உணவானது உண்போரின் சமூக அடையாளங்களாகின்றன. ஒருவருடைய உணவுத் தெரிவு அவருடைய சமூக அடையாளமாகக் கணிக்கும் முறை உலகளாவிய பண்பாட்டியல் அம்சமாகும். மேற்குலகப் பண்பாட்டில் ரொட்டி (bread) ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது மேற்குலக சமூகங்களின் வாழ்வியல் மையவிடயமாக அமைகின்றது. இவ்வாறே கிறிஸ்தவத்தில் ரொட்டி கிறிஸ்துவின் சதைக்கு ஒப்பாக தேவாலயங்களில் வழங்கப்படுகின்றன. மறுபுறத்தில் மேற்குலசமூகங்களில்குடும்பத்தில் உழைப்பவர்களை ‘bread winner’ என்றும் வசதியற்று இருப்பவர்களை ‘struggle for bread’ என்றும் குறிப்பிடும் மரபு உண்டு. இதே நேரம் உண்ணும் ரொட்டியின்நிறமானது வேறுபட்ட சமூக நிலையினைப் பிரதிபலிக்கின்றமையும் இங்கு கவனிக்கத்தக்கது. அதாவது வெள்ளை ரொட்டி உயர் வகுப்பினரது உணவாக இருக்கும் அதே வேளை கருமையானது வறியவர்களுக்குரியதாகவும் அமைகின்றது. இவ் வாறே ஒரு வன் பணத்தினைக் கொண்டிருந்தால் ‘has a lot of bread’ என்று கூறும் வா; க்கம் மேற்குலகப் பண்பாட்டில் இயல்பானதாக அமைகின்றது. (Kittler et al. 2012: 4) மேற்குலப் பண்பாட்டில் ரொட்டி எவ்வகையில் சமூக நிலைபற்றிய கருத்தினத்துடன் வெகுவாகத் தொடர்பு கொண்டுள்ளதோ அவ்வாறே தமிழர்

பண்பாட்டில் பண்டு தொட்டு உணவுப் பண்பாட்டில் கஞ்சி, கூழ் போன்றவை தமிழர் சமூகத்தின் சமூகநிலைக்கான குறிகாட்டியாக இருந்துவருகின்றது.

கஞ்சி, கூழ் ஆகிய இரண்டு உணவு வகையினங்களும் வேறுபட்ட கால, இட அமைவுகளில் வேறுபட்ட சமூகப் பெறுமானத்தினை உடையனவாக இருந்து வந்துள்ளன (சிறிகாந்தன் 2015). கஞ்சியும்கூழும் ஏழைகளின் உணவுகளாக்கப்பட்டுள்ளமை வரலாற்றியல் பதிவுகளாகும். திருக்குறள் தொடங்கி நவீன இலக்கியங்கள் வரையாக கஞ்சியையும் கூழையும் ஏழைகளுக்கான உணவாக வரையறை செய்துள்ளமையினை அறியமுடிகின்றது. திருவள்ளுவர் நல்குரவு எனும் அதிகாரத்தில் 'துப்புரவு இல்லார்துவரத் தவறாமை, உப்பிற்கும் காடிக்கும் கூற்று' (1050) என்று, பொருள் இல்லாத வறியவர்கள் அடுத்த வீட்டினருடைய காடி எனப்படுகின்ற புளி நீருக்கும் உப்பிற்கும் எமனாக இருப்பார்கள் என்று குறிப்பிடுகின்றார். இவ்வாறே நாலடியாரில் ‘... வறியராய், சென்றிரப்ப ரோரிடத்து கூழேனிற்’ (1) என்று ஒருவர் தன்னுடைய செல்வம் தொலைந்து வறிவராகி தனக்கு உணவாக கூழினை வேண்டுவார் என்று குறிப்பிடப்படுகின்றது.

தமிழர் பண்பாட்டில் ‘ஒரு வாய் வயித்துக்கு கஞ்சி கொடுங்கள்’ என்ற அன்றாட சமூக உரையாடல்களின் வழியே கஞ்சி என்பதன் சமூகப் பெறுமானம் வெளிப்படக் காணலாம். ஆறு முகநாவலர் மக்களின் பசிப்பினி போக்குவதற்கு கஞ்சித் தொட்டித் தருமாம் செய்தார் என்ற வரலாற்று நிகழ்வு கஞ்சிஎன்பது ஒரு எளிமையான ஏழ்மைக்கான உணவாக இருந்துள்ளமையினை அறியமுடிகின்றது. இதே நேரம் ‘கந்தலானாலும் கசக்கிக் கட்டு’, ‘கூழானலும் குளித்துக் குடி’ என்ற மரபுத் தொடரின் வழியே ஒருவன் தான் உண்ணும் உணவாக கூழ் எனிலும் அதனைக் குளித்துக் குடி என்று சொல்கின்ற போது

இங்கு எடுத்துக்கொண்ட உவமையானது கூழினுடைய சமூக நிலையினை எமக்குக் காட்டுகின்றது. கம்பர் ஓளவையை ‘கூழுக்குப் பாடி’ என்று இகழ்ந்தமையும் இங்கு மனங்கொள்ளத்தக்கது.

மேற்குலகப் பண்பாட்டில் கோதுமை என்பது அப்பகுதியின் காலநிலை விளை பொருள் அவ்வாறே கீழூத்தேச நாடுகளில் அரிசிவகையினம் வெப்பவலயக்காலநிலைக்கு உகந்த ஒன்றாகக் காணப்படுகின்றது. சுற்றுச் சூழ்நிலைக்கான பண்பாட்டுத் தகவமைப்பாக மேற்குறிப்பிட்ட உணவியல் நடைமுறையும் அதன் வழியான சமூக நிலை பிரதிபலிப்புக்களும் அமைந்திடக் காணலாம்.

உணவு நடைமுறை என்பது என்ன உணவினை உண்ணுதல் என்பதுடன் மட்டும் தங்கியுள்ளதல்ல. இது யார் உணவினைத்தயார் செய்தல், யாரிடம் உணவினைப் பகிர்ந்து கொள்ளுதல், உணவு சமைக்கும் பாத்திரம், சமைக்கும் இடம் போன்ற இன்னொரண்ன விடயங்களுடனும் இணைத்து நோக்கப்பட வேண்டும். இவையனைத்தும் வேறுபட்ட சமூகப் பண்பாட்டுப் பிரதிபலிப்புக்களைத் தரும். எடுத்துக்காட்டாக தைப்பொங்கல் அன்று முற்றத்தில் வைத்து பொங்கலிடுதல் என்பது வீட்டு சமையலறையில் செய்யும் பொங்கலைவிட வேறுபட்டது. இதே பொங்கலை கோயிலில் பொங்கினால் அதற்கு வேறு ஒரு அர்த்தம் உண்டு. இவ்வாறு தென்னிந்தியாவில் தைமாதத்தில் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், கானும் பொங்கல் என்மூன்று பொங்கல் செய்யப்படும். தை மாதம் முதலாம் நாள் பொங்கலை எல்லாரும் செய்வதி ஸ்வை. அதனை பொதுவாக மேட்டுக் குடியினர் என்போரே கொண்டாடுகின்றனர். மாட்டுப் பொங்கல் அன்றே குறிப்பிட்ட சில சமூகத்தவர்கள் பொங்கலிடுகின்றனர். இது அங்கு நிலவும் சாதி நிலைசார்ந்த சமூக வேறுபாட்டைக் காட்டுகின்றமை கவனத்திற்குரியது.

உணவு நடைமுறை என்பது தென்னாசிய நாடுகளில் சாதிய சமூக பிரக்ஞங்குடன் மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளது. குறிப்பாக மக்கள் அனைவரும் அனைத்து தரப்பு மக்களிடமும் உணவினை பரிமாறிக் கொள்வதில்லை. குறிப்பாக தங்கள் சாதிய சமூகத்தினரிடமே இதனைப் பகிர்ந்து கொள்வதினை வழக்கமாகக் கொண்டுள்ளனர். (Basekaran 1984: 13). இதற்கு சாதியம் அதுசார்ந்த துடக்கு பற்றிய நம்பிக்கைகளே காரணம். உணவில் இந்துசமயத்தின் செல்வாக்கினை தூய்மை, அ - தூய்மை மற்றும் சாதிய அடுக்கமை ஆகியவற்றுடன் தொடர்புபடுத்திய ஆய்வுகள் டுமன் (1970), ஸ்ரீவெங்சன் (1954), மேயர் (1970), மரியட் (1959, 1968) போன்ற மாணிடவியலாளர்கள் மேற்கொண்டுள்ளனர் (மேற்கோள் Stone 1978: 47).

இலங்கையிலும் இந்தியாவிலும் சாதிய சமூகங்களுக்கிடையிலான உணவு தொடர்பான நடைமுறை பல்வேறுபட்ட புரட்சிகளுக்கும் சமூக மாற்றங்களுக்கும் வழி வகுத்தது. எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணத்தில் 1970 களில் நிகழ்ந்த தேநீர் கடை பிரவேசம் பற்றிய சாதிய ஒடுக்குமுறைக்கான எதிர்ப்பினை இங்கு குறிப்பிடலாம் (விரிவுக்கு : வெகுஜனன் மற்றும் இராவணா 1989). ஆனால் இன்றும் கிராமப் பகுதிகளில் வேறுபட்ட சாதிய சமூகங்களுக்கிடையிலான உணவு பகிர்ந்து கொள்ளும் வழக்கம் இல்லாது காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மாறாக நகர சமூகங்களில் தோற்றம் பெறும் நவீன உணவுகங்களில் மக்கள் இதனை எதிர்பார்ப்பதில்லை. எனினும் தென்னிந்தியாவில் உணவுகங்கள் சில தங்களுடைய சாதிய அடையாளங்களுடன் நிறுவப்பட்டுள்ளமையும் மறுப்பதற்கில்லை.

உணவின் ஆரோக்கியம்

உணவென்பது தனியே உடல் இயக்கத்திற்கான எரிபொருள் மட்டுமல்ல நீடித்த நல்வாழ்வுக்கான அடிப்படையும் ஆகும்.

பண்டைத் தமிழர் வாழ்வியலில் உணவு என்பது பருவ வேறுபாட்டுக்கு ஏற்ப அமைந்திருந்துள்ளது. அதாவது வேற்கால உணவு வகையில் இருந்து வேறுபட்டமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக வெயிற்காலங்களில் பாலும் பால்சார்ந்த உணவு வகைகள் மிகவும் முதன்மை பெறுகின்றன. அவ்வாறே குளிர்காலங்களில் தானியங்கள் மற்றும் அரிசியினை அரைத்துச் செய்யப்படும் உணவுகள் முதன்மை பெறுகின்றன.

பருவமாற்றங்களிடையே உணவின் கிடைப்பனவினை மக்கள் நிச்சயப்படுத்திக் கொள்வதற்கும் பல்வேறு ஏற்பாடுகளை மக்கள் பண்பாட்டுவயப்படுத்தியுள்ளனர். எடுத்துக்காட்டாக மக்கள் குளிர்காலத்திற்குத் தேவையான சில உணவு வகைகளை வெப்பப் காலங்களிலேயே பதப்படுத்தி வைப்பார்கள். எடுத்துக்காட்டாக கருவாட்டு வகைகள், வற்றல் வகைகள், ஒடியல் வகைகள், ஊறுகாய் வகைகள் என வெயிற்காலத்தில் அதிகமாகக் கிடைக்கும் பொருட்களை குளிர்காலத்தில் பயன்படுத்திக் கொள்வதற்கு பதப்படுத்தி வைப்பார்கள். ஏனெனில் மழைக்காலத்தில் காய்கறிகளும், கடலுணவுகளும் அதிகமாகக் கிடைப்பதில்லை. பொருளாதார ரீதியாக சிக்கமானதாக வாழ்வதற்கு அவற்றினைப் பயன்படுத்திக் கொள்ளும் தன்மை காணப்படுகின்றது. இன்று பல்வேறு இரசாயனப் பதார்த்தங்களின் உதவியுடன் தகரப்பேணிகளில் அடைக்கப்பட்ட உணவுகள் மிக எளிதாகக் கிடைக்கின்ற போது அவற்றின் வழியான பக்கவிளைவுகளும் அதிகம். ஆனால் பண்டைத் தமிழர் தங்களுடைய வாழ்வியல் நடைமுறையில் இவற்றினை இணைத்துக் கொண்டுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.

உணவு என்பது அதனைதயாரித்தல், உண்ணுதல், பகிர்ந்து கொள்ளுதல் என்பவற்றுடன் மட்டுமல்லது அது தயார் செய்யப்படும் இடம் தொடர்பாகவும் பண்பாட்டுத் தனித்துவமானது. யாழ்ப்பாணத்து

வீட்டுக் கட்டமைப்பில் ‘அடுக்களை’ ‘அடுப்படி’ என்பது தனித்துவமானது. அதாவது ஒவ்வொரு வீடும் வாஸ்து முறைப்படியான சமையலறையைக் கொண்டிருக்கும். அது ஒரு சிறிய வீட்டு மருத்துவ கூடம் என்று சொல்லப்படும். திடிரென்று ஏற்படுகின்ற சிறிய நோய்களுக்கு அங்கே மருந்துகள் காணப்படும். அதாவது தமிழ் பண்பாட்டில் ‘அஞ்சறைப் பெட்டி’ என்பது ஐந்துவகையான சரக்குகள் கொண்ட பெட்டி. மிளகு, நற்சீரகம், வெந்தயம், கொத்தமல்லி, கடுகு போன்ற சரக்குகள் காணப்படும். இவை ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையானவை. பண்டைத் தமிழர் நலவாழ்வில் வீட்டின் சமையலறைகள் மிகப்பெரிய பங்களிப்பினைச் செய்கின்றன.

காலமாற்றத்தில் வீட்டு அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. வீட்டு அமைப்பில் சமையலறைகள் அண்மைக்காலங்களிலும் கட்டப்பட்டாலும் அவற்றின் அமைப்புக்களிலும் தொழிற்பாடுகளிலும் மாற்றம் ஏற்பட்டு வந்துள்ளது. இது மக்களின் உடல் நலவாழ்விற்குப் பல்வேறுபட்ட சவால்களை முன்வைக்கின்றமை கவனத்தில் கொள்ளத்தக்கது. எடுத்துக்காட்டாக அம்மிக்குப் பதிலீடாக மிகச் சினப்படும் இயந்திரம் மாற்றிடு செய்கின்றது. இது உணவினை தயார்படுத்தவில் வேறுபட்ட பிரதிபலிப்புக்களைச் செய்கின்றது. அதாவது அம்மியில் அரைக்கப்படும் பொருள் வெப்பமாவதில்லை. ஆனால் மிக்கியில் அரைக்கும் பொருள் வெப்பமாக்கப்படுகின்றது. இது உணவின் இயல்புகளிலும் மாற்றம் கொண்டுவருகின்றது. இவை தொடர்பான ஆய்வுகள் தனித்துவமானவை எனினும் இவைகள் தமிழரது உணவுப் பண்பாட்டு அடையாளத்தின் மாற்றிடுகளாக அமைகின்றமை கவனத்தில் கொள்ளத்தக்கது.

உணவின் பண்பாட்டு மருத்துவம்

இருவருடைய உடல், உள் நல்-ஆரோக்கியம், நோய் ஆகியன தொடர்பான மனப்பாங்கு,

நம்பிக்கை, செயற்பாடுகள் மற்றும் விழுமியங்களில் பண்பாடு செல்வாக்குச் செலுத்துகின்றது. நோய்நிலை தொடர்பான சிகிச்சை மற்றும் கவனிப்புக்களுடன் தொடர்படைய பண்பாட்டுப் பயில்வு களை ஒவ்வொரு பண்பாடும் கொண்டுள்ளன. அவ்வாறே பண்பாடு ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் யாரிடம் ஆலோசனை பெற வேண்டும், எவ்வகையான உணவுகளை குறிப்பிட்ட நோய்நிலையின் போது எடுக்கவும், நோய் வராமல் தடுப்பதற்கு எவ்வகையான உணவுகளை எடுக்க வேண்டும் போன்றன தொடர்பான தீர்மானம் எடுப்பதற்கும் உதவுகின்றது. இந்நிலையில் தமிழர் பண்பாட்டில் உணவு தொடர்பான நடைமுறைகள் அவர்களுடைய ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வினை வெளிப்படுத்தும் வகையில் அமைகின்றமை இங்கு கவனிக்கத்தக்கது.

உணவே மருந்து என்னும் மரபுத் தொடர் தமிழ் மக்களிடையே நிலவிவருகின்றது. ஒருவர் உட்கொள்ளும் உணவானது அவருடைய உடல், உள் ஆரோக்கியத்தின் வாயிற்காப்போனாக உள்ளது. இவை மக்களின் அன்றாட வாழ்வியல் நெறிமுறைகளில் ஆழமாக பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது. இன்று மருத்துவ விஞ்ஞானத்தினால் முன்மொழியப்படும் சமவிகித உணவு நடைமுறை பண்டைய தமிழர் பண்பாட்டு பாரம்பரியத்தில் நிலவிடக் காணலாம். அதாவது வாரம் ஒரு முறையாவது கீரை உண்ணல். நல்லெண்ணேய சேர்த்தல், நல்லெண்ணேய தேயத்துக் குளித்தல், பால் அருந்ததுல் என வேறுபட்ட உணவு நடைமுறை களை தமிழர்கள் பின்பற்றியிருந்துள்ளனர்.

தமிழர் பண்பாட்டில் காலநிலை மாற்றத்தினைக் கருத்திற்கொண்ட உணவுப் பழக்கவழக்கங்கள் மரபுவழியாகப் பேணப்பட்டு வருகின்றமை தமிழர் உணவின் மருத்துவவியல் தன்மைக்கான சான்றாகும். எடுத்துக்காட்டாக உணவின் இயல்பின்

அடிப்படையில்குளிர், சூடு எனும் வகைப்பாடு கால இடைவெளிகளில் முதன்மை பெற்றிடக் காணலாம். இந்தவகையில் அம்மை நோய்வந்த ஒருவருக்கு காரத்தன்மையுள்ள உணவுகள் தவிர்க்கப்படுவதினை இங்கு குறிப்பிடலாம். பொதுவாக பங்குனி சித்திரை போன்ற வெப்பமான காலங்களில் கோயில்களில் கஞ்சி ஊத்துவதினைக் காணலாம். உண்மையில் பச்சையரிசியுடன் பால் கலந்து தயார் செய்யப்படும் கஞ்சியானது வெப்பத்தினை தனிக்கவல்லன இயல்பினை உடையது. இவ்வாறே திருவெம்பாவைக் காலத்தில் திருவாதிரைக் கழி மார்கழிமாதகுளிர்நிலையில் உடலுக்கு வெப்ப ஆற்றலை வழங்கத்தக்க வகையில் அமைந்திடக் காணலாம்.

உணவு என்பது அடிப்படையில் போசாக்கு என்னும் விடயத்துடன் இணைந்தது. உணவின் போசாக்கு என்பது உடலியல்சக்தியினை வழங்கு வதற்கு அடிப்படையானது. எல்லா உணவு வகையினங்களும் தனித்துவமான போசாக்கு இயல்புள்ளன. ஆனால் மனிதனுடைய செயற்திறனான ஆற்றலை வழங்கும் வகையில் உணவு போசாக்கும் அமைதல் வேண்டும். உணவின் போசாக்கு வேறுபட்ட உணவுப் பொருட்களின் சேர்க்கையுடன் இணைந்தது. இந்தவகையில் ஒவ்வொரு பண்பாடும் உணவுப் பொருட்களின் சேர்க்கை தொடர்பான நடைமுறைகளைப் பின்பற்றி வருகின்றமை இங்கு கவனிக்கத்தக்கது. கெற்பரோக நிதானம் என்ற பரராஜோசேகரம் எனும் நூலின் பகுதியில் யாழ்ப்பாணத்தில் பெண்கள் பருவமடைந்த காலத்திலும், குழந்தைப் பேற்றுக்குப் பின்னராக நாட்களிலும் கொடுக்கப்படும் காயம், சரக்குப் பற்றி விரிவான தகவல்கள் உண்டு. இது மிகவும் இயற்கையான மருத்துவக் குணமுடைய ஒரு உணவு நடைமுறையாகும். மஞ்சள், இஞ்சி (வேர்க்கம்பு), நற்சீரகம் இவை மூன்றினையும் மெருதுவாக அரைத்து பனங்கட்டியுடன் கொடுத்தல் என்பது வழக்கமாகும் (விரிவுக்கு: சிவசண்முகராஜா 2012). இன்னும் சிலர் இதனுடன் வேப்பம் இளந்துளிர் சேர்த்து

அரைத்துக் கொடுக்கும் வழக்கமும் உண்டு. இக்காயமானது வயிற்றுள் ஏற்பட்ட புண்ணையும், நோவினையும் குணமாக்கக் கூடியது என்ற மரபார்ந்த நம்பிக்கை இன்றும் யாழ்ப்பாணத்தில் நிலவிடக் காணலாம்.

6

உலகமயமாக்கல், நவீனமயமாக்கல் எனும் இன்றைய சொல்லாடல்கள் உணவின் சமூகப் பிரக்ஞையை மட்டுமன்றி உணவின் வழியான பண்பாட்டு அடையாளங்களையும் புதிய திசைக்கு இட்டுச் சென்றுள்ளன. தொலைக்காட்சி மற்றும் நவீன தொலைத் தொடர்பு சாதனங்களின் வழியாக வீடுகளில் அனுமதியின்றிநுழைகின்ற விளம்பரங்களுடன் அதனுடைய கவர்ச்சிகளும் குா;ந்தைகளை மட்மன்றி பெரியோர்களையும் புதிய உணவு நுகர்வுப் பண்பாட்டுக்கு அழைத்துச் செல்கின்றன. மக்கள் மத்தியில் வாழ்வியல் கூறுகளுடன் ஒன்றிப் போயிருந்த உணவுப் பண்பாட்டு பாரம்பரியங்கள் பண்பாட்டு அடையாளக் குறியீடுகளாகவும், சடங்குப் பொருட்காளகவும் மாற்றடைந்து வருகின்றது.

தமிழர் உணவுப் பண்பாட்டிற்குப் பிற பண்பாட்டின்தாக்கம் என்பது புதியவிடயமல்ல. ஆரியப்பண்பாடு மரபுகள் திராவிடப் பண்பாட்டில் கலந்தாலும் பண்டைய தமிழ்குழுவில் உணவினைத் தயாரித்தல் என்பது நில வாழ்வுடன் இணைந்திருந்துள்ளது. எடுத்துக்காட்டாக தமிழ்ச் சிந்தனை மரபில் குறிஞ்சியில் உணவுகளை சுடுதலும், மூல்லையில் வேகவைத்தலும், நெய்தல், மருத்தத்தில் பொரித்தலும், சமைத்தலும் முதன்மையுடையவனவாக அமைந்துள்ளது. பிரக்ஞைகளும் அடையாளங்களும் எஞ்சி நிலைத்த பண்பாட்டுக் கூறுகளாக நிலவிடக் காணலாம். எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணத்திற்குரிய பண்பாட்டு தனித்துவமிக்க உணவாக ‘ஓடியல் கூழ்’ பனங்காய்ப் பணியாரம்’ காணப்படுகின்றமை நம் கவனத்திற்குரியது.

உணவின் உலகமயமாக்கம் என்பது பல்வேறு வழிகளில் இன்று இடம் பெற்று வருகின்றன. புராதன காலம் தொடக்கம் உணவினை மக்கள் தங்கள் பண்பாட்டு வாழ்வியலுடன் இணைந்து கொண்டுள்ளமையினைத் தமிழர் பண்பாட்டின் விழாக்களும், நோன்புகளும், பண்டிகைகளும் வெளிப்படுத்தி நிற்கின்றன. எடுத்துக்காட்டாக ‘ஆடிப்பிறப்புக் கு ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே, கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம், கொழுக்கட்டையும் தின்னலாம்’ என்ற ஈழத்து கவிஞரின் வரிகள் தமிழர் பண்பாட்டின் சமூகப் பிரக்ஞானது பண்பாட்டு வாழ்வியலுடன் ஒன்றி யிருந்துள்ள மையினைக் காட்டுகின்றது. இவ்வாறே தமிழர் மரபில் இருந்து வரும் தைப் பொங்கல் இதனை அறுடைத் திருவிழாவாக மக்கள் கொண்டாடி மகிழ்ந்துள்ளமையும் நம் கவனத்திற்குரியன. இவைதுமிழர்பண்பாட்டின் அடையாளங்களை வெளிப்படுத்தும் பிரதான ஊடகங்களாக அமையப் பெற்றுள்ளன.

பண்பாட்டு நிலைபேறுடைமைக்கும் பண்பாட்டியல் அடையாள மீட்டுருவாக்கத்திற்கும் உணவின் பரிமாணம் முதன் மையானது. உள்நாட்டுப் போரும் உலகமயமாக்கல் விசைகளும் இன்று உலக நாடுகள் அனைத்திலும் தமிழர் வாழ்வியல் விழுதுகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்நிலையில் உலகப் பண்பாடுகள் ஒவ்வொன்றும் தங்கள் மரபார்ந்த உணவுப் பழக்கவழக்கங்களை பரவச் செய்யும் வகையில் ‘உணவுத் திருவிழா’ எனும் கருப்பொருளில் ஆண்டு தோறும் உலகநாடுகள் பலவற்றில் மேற்கொண்டு வருகின்றன. இலங்கையிலும் கடந்த ஆண்டு கொழும்பு உணவுத் திருவிழா (Colombo Food Festival- CFF 2016) வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டுள்ளமை நம் கவனத்திற்குரியது. மரபார்ந்த தமிழர் பண்பாட்டில் பலவகையான உணவுகளைப் பகிர்ந்து உண்பது என்பது வருடம் தோறும்

நிகழும் பண்டிகைகள், மற்றும் வீட்டில் இடம் பெறும் திருமணம், சாமத்திய சடங்கு போன்ற விஷேட நிகழ்வுகளில் உறவுகள் கூடி மகிழ்ந்து கொண்டாடும் நிலைமாற்றமடைந்து இன்று உணவுத் திருவிழா எனும் சந்தைப் பொருளாதார பின்னணியில் இடம் பெறுவது இங்கு கவனிக்கத்தக்கது.

உலகமயமாக்கல் விசைகளிடையே ‘விரைவு உணவுகள்’ தொடர்பான கவனம் மக்களிடம் அதிகரித்துச் செல்கின்றது. உண்மையில் விவசாய சமூகப் பொருளாதார நிலையில் இருந்து கைத்தொழில் சமூக நிலைக்க சமூகங்கள் மாற்றமடைய வேண்டிய சூழலில் விரைவு உணவுகளும், விரைவு உணவுக்கைத்தொழில்களும் வளர்ச்சியடைந்தன. அதாவது 1940 களில் கலிபோர்னியாவில் தோற்றம் பெற்ற மக்டோனால்ஸ் உணவு விடுதிகள் அமெரிக்கர்களின் பண்பாடாக மாற்றமடைந்துள்ளது. மேலும் 2014 ஆம் ஆண்டு அறிக்கைகளின்படி 119 நாடுகளில் 36, 258 மக்டோனால்ஸ் உணவுகங்களின் உருவாக்கம் இடம் பெற்றுள்ளதை அறியவந்துள்ளது. (Annual Raport 2014: 12). உண்மையில் பிராந்தியப் பண்பாட்டு அடையாளங்களாக விளங்கிய உணவு தொடர்பான சமூகப் பிரக்ஞாகளும் அடையாளங்களும் உலகளாவிய நிலையினை அடைந்துள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.

இன்று யாழ்ப்பாணத்தில் கே.எவ். சி போன்ற உலகளாவிய உணவு விடுதிகளின் வருகையும் தமிழ் மக்களின் ஆர்வம் தமிழ் பண்பாட்டின் உணவு தொடர்பான சமூகப் பிரக்ஞாகளில் மாற்றங் கொண்டு வருகின்றமை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இதேவேளை பிட்சாவும், சிக்கன் 65, கொக்கோலாவும் மக்களின் பிரபல்ய உணவுப் பண்பாட்டு மரபாக இளையோர் மத்தியில் மாற்றமடைவது இங்கு ஆய்வுக்குரியது. இவை சுவைபற்றிய பண்பாட்டு விளங்கங்களும் அப்பாற்பட்டு அணுகப்பட வேண்டியவை.

உணவு தொடர்பான ஆய்வுகள் பண்பாட்டையும் வரலாற்றினையும் புரிந்து கொள்வதற்கான சிறந்த ஒரு வழிமுறை எனலாம். ஒரு உயிரியல் இயக்கத்திற்கு அவசியமானதும் பண்பாட்டின் மிக காத்திரமான பகுதியுமாக விளங்கும் உணவென்பதுமனித அனுபவங்களின் மையமாகக் காணப்படுகின்றது. உலகம் பூராவும் வேறுபட்ட உணவு தயாரிப்பு முறைகள், உண்ணும் முறைகள், உணவு பரிமாறும் முறைகள், உணவு வகையினங்கள் என காணப்படுகின்றது. பண்பாட்டின் எந்தக் கூறுகளுள் அல்லது பொருள்மைகளுக்குள் உணவினை அடக்குவது என்று ஒரு வரையறை இல்லை. அதாவது சமயக் கொண்டாட்டம், சடங்குகள், குடும்ப நிகழ்வுகள், அரசியல் நிகழ்வுகள், மருத்துவ முறைகள் என பரந்து விரிந்த வாழ்வியல் பரப்பிடை உணவின் இயங்குநிலையினை ஒவ்வொரு பண்பாடும் கொண்டுள்ளன. இந்திலையில் உணவின் பண்பாட்டியல் பரிமாணம் தொடர்பான இனவரையியல் நோக்கு வழியான விசாரணைகள் மானிடவியலில் முதன்மையானது.

உணவு பற்றிய தொடக்க நிலை ஆய்வுகள் உணவு உற்பத்தியினையும் நுகர்வினையும் மையமிட்ட வகையில் இருந்துள்ளன. எனினும் இன்று ஆரோக்கியம், சமூக மேம்பாடு, பண்பாட்டுப் பல்வகைமைத்துவம் போன்ற இன்னோரன்ன சமூகவியல், மானிடவியல் கூறுகளை விளங்கிக்கொள்வதற்கு உணவு பற்றிய ஆராய்ச்சிகள் முக்கியம் பெறுகின்றன. பண்பாட்டு மானிடவியலாளர்கள் உலகளாவிய உணவுப் பழக்கவழக்கத்தினைப் பகுப்பாய்வு செய்கின்ற போது தாம் ஆய்வு செய்கின்ற மக்களுடைய சமய, சமூகப் பண்பாட்டியல் கூறுகளைக் கருத்தில் கொண்டே பகுப்பாய்வு செய்கின்றனர். ஏனெனில் உணவு என்பது தனியே உடலியக்கத்திற்கான சக்தியை மட்மன்றி சமூக இயங்கியலுக்கான ஆற்றலையும் கொண்டது. உணவைத் தெரிவு

செய்தல், உணவைச் சமைத்தல் தொடங்கி அதனைப் பகிர்ந்து கொள்ளுதல் வரையாக வேறுபட்ட விதிமுறைகளும், விலக்குகளும் காணப்படுகின்றன. உணவியல் தொடர்பான மானிடவியல் பகுப்பாய்வுகளில் அமைப்பியல் சார்ந்த, குறியீட்டு இடைவினை சார்ந்த அனுகுழுறைகள் முக்கியமானவை.

உணவு என்பது ஒரு பண்பாட்டுப் பொருள்மை எனும் அடிப்படையில் பல மானிடவியல் ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன. மானிடவியலாளர்கள் உணவு தொடர்பான சில மானிடவியல் கோட்பாட்டியல் புரிதல்களை முன்வைத்துள்ளனர். செயற்பாடுவாதிகள் உணவின் பண்பாட்டியல் இயக்கத்தினை மையப்படுத்தி ஆய்வு செய்துள்ளனர். எடுத்துக்காட்டாக இயல்பிறந்த ஆற்றலுடன் மக்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அத் தொடர்பினைப் பராமரித்துக் கொள்வதற்கும் உணவானது முதன்மையானது என உணவின் சமயம் சார்ந்த தொழிற்பாட்டினைச் சில ஆய்வுகள் வலியுத்திக் கூறுகின்றன. (Iing 2011: 90). அதாவது இன்றும் தமிழர் பண்பாட்டில் இந்துக்களின் திருவிழா என்பது சடங்குகள் சம்பிரதாயங்கள் நிறைந்து காணப்பட்டாலும் அதன் மைய ஊடமாக ‘படையலிடுதல்’ என்பது முதன்மையானது. தெய்வத்திற்குப் படையலிடுதலும் அதனைப் பகிர்ந்து கொள்தலும் கிராமிய மக்களின் சமூக இயக்கத்தில் அவசியமானது. பக்தவத்சல பாரதி அவர்கள் தென்னிந்தியாவில் நிகழும் அங்களாம் அம்மன் திருவிவா; பற்றிக்குறிப்பிடும் போது மயானக் கொள்ளள திருவிழா என்பது ஆதிகால உணவு மீன் பங்கிட்டின் குறியீட்டாக்கமாகக் கருத்துரை செய்கின்றார் (பக்தவத்சல பாரதி 2011: 20). இவ்வாறே சமூக உறவின் இடை ஊட்டமாக உணவு தொழிற்படுவதினை மேற்குறித்த பகுதிகளில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மக்களின் சமூக வாழ்வில் உணவு விலக்கு என்பது அதிகமான வேளைகளில் வாழ்கின்ற சூழலியலுடன் இணைந்து காணப்படுகின்றது

என்பது தொடர்பாக ஹரிஸ் என்பவருடைய இரண்டு ஆய்வுகள் கூறுகின்றன. புனிதமான பசுவும்... பன்றியும் என்ற ஆய்வில் (1987) ஹரிஸ் அவர்கள் அரேபியாவில் முஸ்லீம்களிடையே நிலவிய பன்றி இறைச்சி உணவுத் தடை அல்லது விலக்கு என்பது அரேபியாவில் பன்றிகளை வைத்திருத்தல் என்பது நீண்டகால பொருளாதாரத்திற்கு அபாயகரமானது எனும் சிந்தனையில் வழிப் பட்டது என்பார். மேலும் இந்தியாவில் பசுவதை, மாட்டிறைச்சி, உண்ணுதல் என்பது விலக்குரிய ஒன்று. இது தொடர்பாக ஹரிஸ் அவர்கள் புனித மந்தைகளின் பண்பாட்டுச் சூரையில் (1966) எனும் ஆய்வில் இந்தியாவில் பொருளாதாரத்திலும் சரி, மக்களின் வாழ்வியலுக்கான உணவு ஆதாரத்திற்கும் பசுவும் அதனுடைய காளையும் மிகவும் பயனுள்ளது. இதனை இறைச்சியாக உண்ணுதல் நீண்ட கால விவசாய பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் எனும் நிலையில் இவை இந்து மரபில் உணவுக்கான விலக்காக அமைந்துள்ளமையினைக் குறிப்பிட்டுள்ளார் (விரிவுக்கு Ing 2011: 90).

சமூகத்தினையும் அதன் பண்பாட்டியல் இயக்கத்தினையும் விளங்கிக்கொள்தலில் அமைப்பியல் அனுகுமிழற மிகவும் பயனுள்ளதாகும். லெவிஸ் ரோஸினுடை அமைப்பியல் தொடர்பான கருத்துக்கள் மக்களிடையே நிலவும் உணவு நடைமுறைகள் மற்றும் வழக்காறுகளின் உள்ளார்ந்த அர்த்தங்களை வழங்குதலில் முதன்மையானது. இவர் என்னற்ற சமூக அமைப்புக்களை நுண்ணிலையான அமைப்பியல் அனுகுமிழற யினாடாக விளங்கப்படுத்தியுள்ளார். (பக்தவத்சல பாரதி 2005). உணவு, உண்ணுதல் ஆகிய இரண்டு மனிதச்செயல்பாடுகளும் சமூக அமைப்பினைப் பிரதிபலிப்பனவாக அமைகின்றன என்பார். இங்கு உணவுக்கான மூலப்பொருள் (raw material) எல்லாச் சமூகத்திலும் ஆதாரமான மூலம்; உலகப் பண்பாட்டுப் பொதுமையும்

கூட, அவை உண்ணுதல் பொருட்டு மாற்றீடு செய்யும் செயன்முறையில் பண்பாட்டியல் கருத்தினங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன. (பிலவேந்திரன் 2001). இந்திலையில் குறித்த சமூகத்தின் உணவுப் பழக்கவழக்கமானது அச் சமூகத்தின் பண்பாட்டியல் அமைப்பாக வெளிவருகின்றது.

சாதாரண வேளைகளில் சமைக்கப்படும் உணவில் உப்பு சேர்க்கப்படும். அது சமைக்கும் போது சரிபார்க்கப்படும். ஆனால் அதே உணவினை சுவாமி படையலுக்குச் செய்யும் போது உப்பும் போடுவதில்லை, எச்சில்படுத்துவதும் இல்லை. இங்கு மக்கடையே நிலவும் புனிதம், தெய்வக்குற்றம் என்ற நம்பிக்கையோகும். இவ்வாறே சாதாரண வேளைகளில் கோதுமை மாவில் செய்யும் ரொட்டியும் இறந்த உடலத்தினை எரித்தபின் செய்யும் காடாத்தின் போது படைக்கப்படும் ரொட்டியும் வேறுபட்டது. உணவுக்குப் பயன்படுத்தும் ரொட்டி, உப்பு, தேங்காய்ப்பு சேர்த்து செய்யப்படும் மற்றையது தனியே மாவும் தண்ணீரும் மட்டும் சேர்த்துச் செய்யப்படும். இதுவும் மக்களிடையே நிலவும் சாதாரண வாழ்வு, இறப்பு என்ற இரண்டு பிரதிமைகளை வேறுபடுத்தி நிற்கின்றது.

மனித வாழ்வில் பல்வேறு விடயங்களில் குறியீட்டு பொருள்மைகளின் வழியாக உயிர்ப்புப் பெறுகின்றன. இன்றும் சமூகவாழ்விலும், சமயவாழ்விலும் எண்ணற்ற குறியீடுகளின் பயன்பாடு இயல்பாக அமையப்பெற்றுள்ளது. தமிழர் உணவுப் பண்பாடு தொடர்பான புரிந்துகொள்தலில் உணவின் குறியீட்டுவியல் தொழிற்பாடு பற்றிய பகுப்பாய்வு முதன்மையானது. பண்பாடு என்பது பல குறியீட்டு முறைகளின் வழிப்பட்டது என்பது குறியீட்டு மானிடவியலினார்களின் வாதமாகும். பொதுவாக சமயங்களில் உணவினைத் தியாகம் செய்தல் அல்லது கட்டுப்பாட்டினால் வைத்திருத்தல் என்பது சமயக் கடமைகளில் ஒன்றாகவும் சடங்காகவும் எல்லா சமூ

கங்களிலும் காணப்படுகின்றது. ஆனால் இவை பல்வேறு சமய, சமூகவாழ்வியல் அர்த்தங்களை குறியீட்டாக்கம் செய்கின்றன. ரம்மான் நோன்பில் உணவினை பகல் வேளையில் தியாக செய்தல் ஒருபுறத்தில் ஒருவருக்குப் புனிதத்தன்மையினை ஏற்படுத்தி அவருடைய இறைவிசவாசத்தை வெளிப்படுத்துவதாக அமைகின்றது. மறுபுறத்தில் ஒருவன் பசி என்ற உணர்வினை அனுபவிக்கும் ஏழைகளின் உணர்வினை ஒத்துணர்வு அனுபவமாகப் பெற விளைகின்றமைக்கான சந்தர்ப்பமாகவும் அமைகின்றது. இவ்வாறு உணவின் பல்வேறு குறியீட்டாக்கத் தொழிற்பாடானது தமிழர் வாழ்வியல் அனுபவங்களை வெளிப்படுத்துகின்றது.

ஆரோக்கிய உணவு என்பது வெறுமனே ‘உடல் நிலை’ ஆரோக்கியத்தினை மட்டும் குறிப்பிடவில்லை. உணவானது உலகத்துடனும் சமூகத்துடனும் ஆரோக்கியமான உறவினை நிலை நிறுத்தும் வகையில் அமையப் பெறுதலுக்கான வழிமுறையையும் குறித்து நிற்கின்றது. தமிழர் பண்பாட்டில் விருந்து என்பது அறுச்சவை உணவுடன் கூடிய ஒன்று. இது எல்லா வேளைகளிலும் இடம்பெறவில்லை; தனித்தும் உண்பதில்லை. விருந்து கொடுத்தல் தொடர்பாக மக்களிடையே பல்வேறு நடைமுறைகள் காணப்படுகின்றன. இவையனைத்தும் தமிழர் பண்பாட்டின் தனித்துவமான விடயமாக இன்றும் பேசப்படுகின்றது.

உணவுப் பண்பாட்டின் உலகளாவிய நிலையில் முதன்மைபெறுகின்றது. மக்கள் தங்கள் பண்பாட்டு மரபுகளைப் பின்பற்றுவதினை இது எவ்வகையிலும் மறுக்கவில்லை. ஆனால் எதிர்கால சமூகத்தினைக் கருத்திற் கொள்ள வேண்டுதலின் அவசியத்தினை ஆனால் எதிர்கால சமூகத்தினைக் கருத்திற்

கொள்ள வேண்டுதலின் அவசியத்தினை வலியுறுத்துகின்றது. இதன் தொடர்ச்சியாகவே நிலைத்து நிற்கின்ற மேம்பாடு என்ற எண்ணைக்கரு உணவின் நுகர்ச்சியுடன் தொடர்பூறுவதினைக் காணலாம். உண்மையில் இன்று உலக நாடுகள் பலவற்றில் உணவின் வீணவிரயம் என்பது அதிகரித்துச் செல்லும் அதேவேளை எதியோப்பியா, சோமாவியா போன்ற நாடுகளில் பல லட்சம் மக்கள் உணவின்மையால்துன்பப்படுவது உலகளாவிய உண்மை. இந்நிலையில் உணவின் உலகளாவிய சமூகப் பிரக்ஞூயாக ‘உணவு வீணவிரயத்தினை தடுத்தல்’ ‘உணவுப்பாதுகாப்பு’ ‘உணவே மருந்து’ எனும் தொனிப்பொருட்கள் உருவாக்கம் பெற்றுள்ளன. பழந்தமிழர் பண்பாட்டில் இவை சீராக இருந்துள்ளமையினை அவர்களுடைய உணவுப் பழக்கவழக்கம் காட்டிநிற்கின்றது. அதாவது மீதமடையும் உணவினை மறுநாள் எவ்வகையில் உபயோகித்தல் தொடர் பான நடைமுறைகள் தமிழர் மரபில் காணப் படுகின்றது. எடுத்துக்காட்டாகப் ‘பழஞ்சோறு’ என்பது விவசாயி ஒருவனுடைய காலை ஆகாரமாக பன்னெடுங்காலம் நிலவிவந்துள்ளது.

தொகுத்து நோக்கும் போது தமிழர் பண்பாட்டில் உணவின் இயங்கியல் தன்மையானது பண்முகத்துவம் உடையது. தமிழர் பண்பாட்டில் சமூகப் பிரக்ஞூ கட்டமைப்பதிலும் அதன் வழியாக பண்பாட்டியல் அடையாளத்தினை வெளிப்படுத்துவதிலும் உணவின் பண்பாட்டியல் பரினாமம் முதன்மையானது. உலகமயமாக்கல் சூழ்நிலையில் உணவின் வழியான சமூகப் பின்னப்படுக்களும் பண்பாட்டிடைத் தொடர்பாடல்களும் உலகளாவிய நிலையில் தமிழர் பண்பாட்டினை முன்னிறுத்துவதினையும் காணலாம்.

1. இராஜேஸ்கண்ணன், இ. 2007. யாழ்ப்பானைத்து அடிநிலைச் சாதிய உப பண்பாடாக: பண்சடங்கு. தாமரை (நவம்பர்): 36-40
2. கணபதிப்பிள்ளை, க. 1962. ஈழத்து வாழ்வும் வளமும். சென்னை: பாரதி புத்தகசாலை வெளியீடு
3. சண்முகதாஸ், மனோன்மணி, 2006. யாழ்ப்பானைத் தமிழர் உணவுப் பழக்கவழக்கங்கள்: ஒரு நோக்கு. மனோன்மணி சண்முகதாஸ் மற்றும் இரகுநாதன், ம. (பதி). யாழ்ப்பானைம்: மொழியும் வாழ்வும் ஓர் அறிமுகக் கையேடு. யாழ்ப்பானைம்: கோகுலம் வெளியீடு.
4. சிறிகாந்தன், ச. 2015. கஞ்சி - கூழ் : தமிழர் பண்பாட்டில் உணவின் பரிமாணம் பற்றிய இனவரைவியல் ஆய்வு
5. சிவசன்முகராஜா, சே. 2012. சித்தமருத்துவ மகப்பேற்றியலும் மகளிர் மருத்துவமும்.
6. யாழ்ப்பானைம்: சித்த மருத்துவ வளர்ச்சிக்கழகம்.
7. பக்தவத்சல பாரதி. 2005. மாணிடவியல் கோட்பாடுகள் (அமைப்பியம்) புதுவை: வல்லினம்.
8. பக்தவத்சல பாரதி (தொகுப்பாசிரியர்). 2011. தமிழர் உணவு. நாகர்கோவில்: காலச்சவுடு பதிப்பகம்.
9. பிலவேந்திரன், ச. 2001. தமிழ்ச் சிந்தனை மரபு: நாட்டுப்புறவியல் ஆய்வுகள் (உணவுப் பண்பாடும் சமூகப் பொருண்மைகளும்). சென்னை: தன்னானே பதிப்பகம்.
10. வெகுஜனன் மற்றும் இராவணா. 1989. சாதியும் அதற்கெதிரான போராட்டங்களும். யாழ்ப்பானைம்: புதியழுமி
11. Almerico, Gina M. 2014. Food and Identity: Food studies, cultural, and personal identity. Journal of International Business and Cultural Studies 8. <http://www.aabri.com/copyright.html> (accessed 07.05.2015)
12. Baskaran, Tilaka. 1984. Rice and Ritual: The Tamil Art of Cooking. The UNESCO Courier, March No 3: 12 - 13
13. Counihan, Carole M. & Steven L. Kaplan (eds). 1998. Food and Gender: Identity and power The Netherlands. harwood Academic Publishers
14. Delaney, Carol. 2011. Investing Culture. U.K: Wiley - Blackwell
15. Fischler, C.1988. Food, Self and identity. Social Science Information 27: 275 - 292.
16. Hauck - Lawsom, A. 2004. Introduction to Special Issue on Food voice. Food, Culture and Society, 7, 1: 24 - 25.
17. Ing, Lim Chan. A Brief Introduction to Anthropological Perspectives on Diet: Indights in to the Study of Overseas Chinese. Asian Culture and h;istory 3, 1: 86 - 93.

18. Kittler, Pamela Goyan, Kathryn P. Sucher. & Marcia Nathikian Nelms. 2012 (2004). Food and Culture (6th edition). USA: Wadsworth
19. McGilvray, Dennis. 1997. Pukkai. Jessica Kuper (ed), The Anthropologists' Cookbook pp: 200 - 03. London: Kegan Paul International.
20. McGilvray, Dennis. 1998 Symbolic h;eat: Gender, h;ealth & Workship among the tamils of south India and SriLanka. Ahmedabad: Mapin Publishing Pvt.Ltd.
21. Mintz, Sidney W. & Bois, Christine M. cu.2002. The Anthropology of Food and Eating. Annu. Rev. Anthropol. 31: 99 - 119.
22. Schlosser, E. 2001. Fast Food Nation: The Dark side of the Americien Meal. Boston: h;oughton Mifflin Co.
23. Siewicz, Agnieszka. 2011. Anthropology as an Inspiration to Food studies: Building Theory and Practice. Antropowebzin 3: 143 - 48.
24. Stone, Linda. 1978. Food in h;indu Nepal. Centre for Nepal and Asian studies (CNAS), 6, 1: 47 - 65. Nepal, Kathmandu: Thibhuvan University (Tu)
25. Annual Report of McDonal's Corporation, 2014. (<http://corporate.mcdonalds.com/content/dam/About%20McDonalds/Investors/McDonald's%202014%20Annual%20Report.PDF>) (Access 24.01.2017)